

# அர்த்தவசனம்

தேய்வீக மாதப் பத்திரிகை

மலர்: 13

இதழ்: 1

ஸிலவனு சித்திரை

எப்ரல்—மே'61

வருட  
சந்தா  
ரு. 3-00



கயிலையில் சுந்தரர் (பக்கம் 7)

## உள்பொருள்

	பக்கம்
1. பக்தியிலே பிறக்கும் சக்தி (திருப்புகழ்மணி)	1
2. மலரும் நாரும் (V. R. G.)	5
3. சுந்தரர் திரு அவதாரம் (கி. வா. ஐ.)	7
4. 'கைத்தல நிறைகனி' திருப்புகழ் விரிவுரை (குசூர்)	10
5. பூம்பண்டிகளும் பன்னிருகைப் பெருமானும் (திருப்புகழ் சதுரர் சே. த. ராமலிங்கம் பிள்ளை,	
B.A., B.T.,	20
6. அனுபூதி விளக்கம் (கி. வா. ஐகந்நாதன்)	25
7. ஸ்ரீமுக மகாமுனிவர் (ரஸபதி)	30
8. பரமனும், பக்தரும் (ஆ. கி. ரங்கராஜன்)	39
9. குருட்டுப் பக்ஷவின் குரல் (அன்பன்)	43
10. NAME—DIVINE (Thiruppugal Mani)	47

**அயிர்தவசனி சுந்தாதாரர்கட்கு வேண்டுகோள்**

சித்திரைம் முதல் பங்குனிம் முடிய வருடச் சுந்தா உள்ளாட்டிற்கு ரூ. 3. பணம் முன்னாக அனுப்பவும். வி. பி. இல்லை.

இலங்கைக்கு நான்கு வருடச் சுந்தா வி. பி. தபால் செலவு உள்பட ரூ. 14.

மலேயா, தூப்பிரிக்கா, மற்ற நாடுகளுக்கு நான்கு வருட சுந்தா முப்பது வில்லிங்குகள். போஸ்ட் ஆர்டாக அனுப்பவும்.

சித்திரை மாதத்திற்கு முன்னாகவே சுந்தாத் தொகையை அனுப்பினால் தொடர்ந்து பத்திரிகை கிடைக்கும். வருடநடுவில் சுந்தாச் செலுத்தினால், சித்திரைம் முதல் வந்த முன் இதழ்கள் கிடைக்கக் கூடியதை உத்தேசித்து, சுந்தாத் தொகையைப் பெற்றுக் கொள்ளவோ, மறுக்கவோ நேரும்.

அயிர்தவசனி 54, பந்தர் தெரு, சென்னை.

குறிப்பு : முந்திகை இதழ்களின் வருடத் தொகுப்புகள் 3-50 விதம் கிடைக்கும். சில பிரதிகளே கைவசம் உள். தபால் செலவு ரூ. 1.

# அமிர்தவசனி

ஏதய்விகீ மாநாட்டுத்திரை

எல் லோரூம் இண்பும் றிருக்க நினைப்பதுவே  
அல்லாமல் வேறேன் றறியேன் பராபரமே.

ஆசிரியர் : முத்துஸ்வாமி

மலர் 13	பிலவளூ சித்திரைமீ ஏப்ரல்-மே—1961	இது 1
---------	-------------------------------------	-------

வ  
பக்தியிலே பிறக்கும் சக்தி  
(திருப்புக்கு யளி)

புதிதாய்க் கன்றுபோட்ட பசு தன் கன்றைக் காணத் துடிப்பது போல, தன் பக்தர்களிடமுள்ள அன்பினால் அவர்களைக் காணத் துடித்துக்கொண் டிருக்கிறானும் பகவான்.

எல்லா தேவதைகளும், உலகக்களும், ஜீவராசி களும் முருகனுடைய சுவரூபமே. ஆதலால், முருகனை வணங்கினால் அது எல்லா தெய்வத்தையும் வணங்கிய தாகும். ஆனந்தமே தன் சொருபமா யிருப்பது தெய்வம். அதற்கு ஆனந்தம் மேலிட்டிருக்கும் காலத்தில் இரண்டு வகையாக வெளியில் வழுகிறது. ஒன்று பொங்கிவரும் அன்பினால் தன்னை மறந்து, அவ்வன்பி

---

நிலையா உலகின் அறமொன்றே நிற்கும்  
அலையா மரணத்தை ஆர்தாஸ்பார் என்மனனே !

லேபை வயித்து, அவ்வன்பு வெள்ளத்தில் யோக நித்திரை செய்துகொண்டிருக்கிறது.

மற்றொன்று அவ்வன்பின் மிகுதியினால் ஆனந்த மாய்த் தன்னைமறந்து கூத்தாடிக் கொண்டிருக்கிறது. மனீம் என்பது ஒரு அருமையான பெண். அதை ஆண்டவனுடன் சேர்த்துவிட வேண்டும். அவ்வாறு சேர்த்துவிட்டவர் அந்த ஆனந்தத்தினால் மெய்மறந்து ஆடிக்கொண்டிருப்பர். அல்லது அதிலேயே வயித்துத் தூங்கிக் கொண்டிருப்பர். மனம் மன்னில் பிறந்த தாகையால் ஜூடத்தன்மை யுடையதா யிருக்கிறது. அதை ஆண்டவனுடன் சேர்த்துவிட்டால், ஜூடத் தன்மை நின்கி தெய்வத் தன்மை பெற்றுவிடுகிறது.

சீதை, வள்ளி, ஆண்டாள் இவர்கள் பிறந்தது மன்னிலே. மன்னிலே பிறந்த ஓரீவராசிகளுடைய மனம் ஆண்டவனை நாட ஆரம்பித்தவுடன், விண்ணிலேக்கும் சிறைந்துள்ள ஆண்டவன் அந்த ஓரீவனை ஆட்கொள்ளத் தானே வருகிறானும். ஆண்டவனிடமுள்ள பிரேமயினால், அவனை நினைத்து உருகிக் கொண்டிருக்கிற மனத்தையே வள்ளி, ராதை, சீதை யென்றனர் பெரியோர். அத்தகைய மனம்படைத்து வர்களை ஆண்டவன் தேடிக்கொண்டே யிருக்கிறானும். தொண்டர்களுடைய மனமாகிய பெண்களைக் கண்டு காதல் கொண்டு அம்மனத்தையாள ஒடிவருகிறான் இறைவன். தாங்கிக் கொள்கிறான். பக்தியில் பிறப்பது சக்தி. அந்த பக்தி குமரனை நினைக்கும் உள்ளத்தில்

---

முகங்கண் டிரங்கிமளம் முன்வங்தே யீவார்  
அகங்கண்டு வெற்றிதரும் அவ்வீரர் போல்வாரே.

இடைவிடாமல் சுரந்துக்கொண் டிருக்கிறது. பக்கியில் பிறக்கும் சக்தியே பாம்பெனப்படும் முச்சு. தொண்டர் களின் அன்பாகிய பால்பெருகி சமுத்திரம்போல் நிறைந்து விட்டதாம். அதில் விழுங்கு வியித்து தன் முச்சாகிய ஆதிசேஷதீனைக் கட்டி அதன்மேல் ஆனந்த நித்திரை செய்கிறுன் நாராயணன். சுவாசமாகிய சக்தியே பாம்பாகி அவனைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. அந்த சக்தியைத் தன் வசமாக்கி உடலில் சுற்றி விளையாடுகிறுன் பரமசிவனுகிய சித்தப்பூருஷன்

உலகத்திலுள்ள ஜீவராசிக எனைவரும் பெண் கட்டளை. அவாகள் அடைய வேண்டிய புருஷன் ஆண்ட வன்தான். அவனை மறந்து அறியாமை எனும் உறக் கத்தில் ஆழந்து கிடக்கும் ஜீவராசிகளை யெழுப்புகின்றனர் தொண்டர்கள். அந்த பாவனையினால் உண்டானவையே திருப்பானவையும் திருவெம்போனவையும்.

ஞானேதய காலத்தில் ஆண்டவன் கொடுத்த அருள்வெள்ளத்தில் மூழ்கவேண்டும். அவனை வாயாரப் பாடவேண்டும். ஜூலம் நாராயண ஸ்வரூபம். நப்பின்னை கண்ணைப் பிடித்துத் தன் அன்பில் இருத்தி விட்டார்ம். பின்னால் வந்த தொண்டர்களாகிய சிறுமிகள் நப்பின்னையை கோக்கி தங்களுக்குக் கண்ணைத் தரும்படி வேண்டுகின்றனர். கண்ணைக் கொடுப்பவன் கண்ணீன். அவன் ஞானப்பார்வை கொடுத்தாலன்றி அவனைக் காண முடியாது. உலகத்திலுள்ள ஜீவராசி

பாணம் குறித்வரு, பாயதூபா திப்பதுபோல  
நாணவினை பாதிக்க நல்லோர் தளராரே,

கள்ளிவரும் நப்பின்ஜீயே. “நப்பின்னுயி நி முண்டுல் ஒடி ஆண்டவனைப் பற்றிவிட்டாய். எங்களுக்கும் அவனைப் பற்றும் வழிகாட்ட வேண்டும்” என்கிறுக்கள் கண்ணிகளாகிய தொண்டர்கள்.

“ பிரகிருதியே, பெண்; தாய். அவள் பதினலு உலகங்களையும் படைத்துக் காக்கிறார்கள். அவனைத் தன் ‘பாகமாய்க் கொண்டவன் பரமசிவன். அவள் என்றும் கண்ணியா யிருக்கிறார்கள். ‘அகிலாண்ட்கோடி யீன்ற பின்ஜையும் கண்ணியென மறைபேசும் ஆனந்த சூப மயிலே’ என்றார் தாயுமானவர். கண்ணியென்பதன் பொருளென்ன? கனிந்த உள்ளளம் படைத் தவரே கண்ணியர். கனிந்த உள்ளமுடைய கண்ணிய ரெல்லாம் ஆண்டவனைத் தேடி ஒடுகின்றனரோம். கோதை போன்ற அத்தொண்டர்கள் கனியாத கல்வெஞ்சு முடையவராய் அறியாமையில் உறங்கும் ஜிவர்களை யெழுப்பிக் கனிய வைக்கின்றனர்.

ஜூம்பொறிகளுக்கும், ஆசைகளுக்கும் அடிமையாய் அறியாமையில் மூழ்கிக் கீட்ப்பவர்களைப் பார்த்து, பேய்ப் பெண்ணே! கும்பகருணன் உனக்குத் தன் துறிலைத் தந்தானே; நிவந்த காரியத்தை மறந்து உறங்குகிறுயே என்றாள் ஆண்டாள். ஆண்டவனை மறந்து தூங்கலாகாது. நினைத்தே தூங்க வேண்டும். பாடிப்பாடி ஆண்டவனை யறுபவிக்கும் தொண்டர்களுடைய ஒளி என்றுகத்தி விருக்க வேண்டும் என்று முருக்கை வேண்டுகிறார் அருணகிரியார். சக்தி சுவரூப

---

தம்செல்லவும் ஆபத்தில் தாழுமதவா; தக்கார்பால  
தம்தருமம் சிச்ன்று, தளர்நாளில் தாங்குமரோ.

மாசிய் ஆதிசேஷன் ஆதாரமாயிருஞ்து ஆடுகிறுன் தொண்டர்கள் நாவில் வாணி ஆடுகிறார்கள். எல்லா இடங்களிலும் நடராஜா ஆடுகிறார். அவனுடைய ஆட்டமே உலகத்தின் இயக்கம். பாடுகின்ற தொண்டர்களையாண்டு ஆடுகின்றானும் கண்ணன். அவனுடியதால் காளியனென்றும் விஷப்பாம்பிலும் ஒன்றுக்கும் உதவாமலிருந்த மனமென்றும் மாஷின்சீர் அலிருத மயமாகி விட்டது. எல்லா தேவர்களும் ஆட முபிலுமாட நீயுமாட வரவேண்டும் என்று முருகனை யழைக்கிறார் அருணகிரியார். நாமும் நாமத்தைப் பாடி அவர் அடிச் சுவட்டைப் பின்பற்றுவோம்.

சுபம்.

## மலரும் - நாரும்

(V. R. G.)

அழகான நோட்டம ஒன்றில் செழிகள் யாவும் பயிரிடப் பட்டு, பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வந்தன. அங்கே ரோஜா, மூல்கீல, மல்லிகை, மந்தாரை, சரமநதி முதலான மலையீசும் மலர்ச்செழிகள் செழித்து வளாந்து வந்தன. ஒரு ஓரமாக வாழை மரமொன்றும், தன பசுமையான இலைகளையாட்டிக்கொண்டு மகிழ்ச்சியுடன் வளர்ந்து வந்தது.

வசித்த காலம் வந்தது. மலர்ச்செழிகள் யாவும் இறைவன் விதித்த நியதிப்படி போட்டி போட்டுக் கிளாண்டு புஷ்பங்களை சமர்ப்பித்தன. எங்கு பாத்தாலும் வர்ணப் படுக்கை விரித்தது

---

வல்லார் வெறுக்கச்செய வழிபர், மதயானை புல்வித தமையறிக்கச் செய்யவர்கள் போல்வாரே.

போல் மலர்கள், தோட்டத்திலுள்ள மலர்களின் மணம் அவும் வழியே செல்வோரை ஆகர்வித்தது.

மலர்களுக்கோ ஒரே ஆனந்தம் ஆனந்தம். ஆனந்தம் மிகுதியாகி அகம்பாவழும் வந்தது ஓரத்தி லிருந்த வாழையிடம் தங்கள் பெருமையைப் பறை சாற்றிக் கொண்டன : “எங்க ஞாடிய மலர்களின் வர்ணம், மணம் முதலியவை ஆண்ட வனுக்குப் பிடித்தமானவை. உள்ளுடைய பூவின் வர்ணமும், மணமும் நீணிமேல்தான் தெரியப் போகிறது” என்று, ஏனாம் செய்து மலர்கள் யாவும் சிரித்தன.

பாவம்! வாழைமரம், தன் இலைகளின வழியாகக் கண்ணார் வழிய ஆண்டவனைத் துதித்து, “இவர்களை இவ்விதம் படைத்து என்னைத் தாழ்மையாகப் படைத்ததன் காரணம் யாது? சென்று விசனித்தது. இறைவன் சிரித்தார்.” நான் ஒருவரையும் உயர்வாகவோ தாழ்வாகவோ படைக்கவில்லை, ‘உன்னால்தான் இம்மலர்கள் சோபிதம் அடையப் போகின்றன. பார் !’ என்றாருளினார்.

அதேபோல தோட்டக்காரன் வந்தான். மலர்களைப் பறித்தான். வாழை மரத்திலிருந்து சன்னமாக நார்களை எடுத்துக் கொண்டான். மலர்களை அடுக்கிப் பின்னத்து நாரினால் தொடுத்தான். இரண்டும் சேர்ந்து இறைவன் அடிமலரை அலங்கரித்தன. இறைவன் மலர்களையும், நாரையும் மாறிமாறிப் பார்த்து புன்முறையில் செய்தான்.

—————

இருவலியர் மோதுபோ திடைநுழைவார், வைக்கோல் இருளு(து) உண்போ(து.) இடைநுழைமா(டு) ஆவாரே.

## காந்தரர் திருஅவதாரம்

[வி. வா. ஜ.]

தேவர்களும் அசரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைக் கணர், கற்பகம் வந்தது; காமதேனு வந்தது; இன்னும் பல பொருள்கள் வந்தன. இந்திரனும் பிறரும் அவற்றைத் தமக்குரிய பொருள்களாக்கிக் கொண்டனர். இன்னும் ஆமுது எழவில்லை. அதற்குமுன் பெரு நஞ்சு தோன்றியது; தன காற்றுப் பட்டாலே மயங்கி வீழச் செப்பும் ஆலக்கால விடம் தோன்றியது.

அபபொழுது அமரர் அஞ்சி நடுங்கினர். சாவாமையைப் பெறவேண்டு மென்ற ஆசையினால் பாற்கடலைக் கடையப் போக, இப்போது உலகையே கணத்தில் முடிக்கும் கஞ்ச எழுந்ததே என்று விதிர் விதிர்த்தனர். யாவரும் சிவபெருமானுக்கு மூன் சென்று விழுந்து வணங்கித் தமக்கு வந்த இனங்கைக் கூறி முறையிட்டனர். கருணை விதியாகிய சிவபெருமான், அவர்கள் அதுகாறும் தனனை விளையாதிருந்த குற்றத்தை மறந்து அவர்களுக்கு அருள்புரியத் திருவுள்ளம் கொண்டான. “நஞ்சைக் கொணருங்கள. நான் அதை விழுங்குகிறேன்” என்றார்.

“நஞ்சைக் கொணர்வதா! அதன் அருகில் யார் போக முடியும்?” என்று நடுங்கிக் கூறினர் அமரர்,

இறைவன் உள்ளே சென்று நிலைக்கண்ணாடியின் முன் விளை தன திருக்கோலத்தைப் பார்த்துக் கொண்டான். கண்ணாடியில் தோன்றிய உருவத்தி விருந்து பேரழக்கு ஒரு

---

உதவிபல செய்வதுவும், உலகைமாறி கூறுவதும்,  
இதமாம் சுவையிறைந்த இன்னுணவு யோசிம்மே.

மூர்த்தி தோன்றினான். சுந்தரனுகிய அவனைச் சோகதி, “நீ உடனே சென்று ஆலால் எஞ்சைக் ‘கொண்டுவா’ என்று சாகன் பணித்தான். அவன் அப்படியே செய்ய, அந்த எஞ்சை இறைவன் விழுங்கி அதனைத் தன் கண்டத்திலே நிறுத்திக் கொண்டான். அமரர் தமக்கு வாத இடையூறு அகன்று அழுதம் கடைந்து உண்டனர்,

தன் போழுகின்றவும், ஆலால் எஞ்சை எடுத்துவாங்த பெரு கையாலும் ஆழியில் தோன்றிய அழுகனுக்கு ஆலால் சுந்தரன் என்ற திருநோமம் உண்டாயிற்று. அவன் சிவப்பிரானுடைய அனுக்கத தொண்டனுக, இறைவனுக்கு வேண்டிய மாலை திருந்து முதலியவற்றை எடுத்துச் சென்று வழங்கும் பணியைப் புரிந்து வந்தான்.

ஒருங்கள் திருக்கைகளையில் உள்ள நந்தனவனத்தில் தேவி கூந்தலில் அணியும் பொருட்டு, அன்னையின் தோழிகளாகிய அணிக்கிதை கமலினி என்னும் இருவரும் பூக்கொய்து கொண்டு வருந்தனர். அப்போது ஆலால் சுந்தரன் அங்கே வாங்து சேர்ந்தான். அவன் அங்கே மலர் கொய்து கொண்டிருந்த இருவரையும் கண்டான். அவன் உள்ளத்தே ஒரு கிளர்ச்சி தோன்ற, அவ் விருவுப்பாலும் தன மனத்தைப் போக்கினான். அவனைக் கண்ட அவ் விருமாதரும் அவனுடைய திருவுருவ எழிலைக் கண்டு உள்ளத்தே இருத்தினர்.

ஆலால் சுந்தரன் மலர்களைக் கொய்து சென்றனன். மங்கையர் இருவரும் அப்படியே மலர் கொய்து எடுத்துச் சென்று இறைவியை அடைந்தனர். சிவபெருமான் ஆலால்

உதவா(து) ஒருவர் ஒதுக்கினரே ஆயின,

கதமாகக் கொள்ளார், பிற்முயல்வு காண்போரே.

கந்தர்ன் தன் உள்ளத்தை இரு மங்கையர்பால் போக்கிய செய் தியை உணர்ந்து கொண்டான். அவனை நோக்கி, “ நீ இருவர் பாலும் காதல் கொண்டனை. அந்தக் காதல் கனிந்து இன்பம் பெறவேண்டும் ; அந்தச்செயல் விலவுல்லில்தான் நிகழுவேண்டும். ஆதலின் நீ உலகில் பிறந்து, அந்த இருமங்கையரோடு ஒன்றி இளபுற்று வாழ்ந்து, பின்பு இங்கே வருவாயாக ” என்று பணித்தான்.

அதுகேட்ட ஆலால் சுந்தரன், கைகளைக் கூப்பி, “ எம் பெருமரினே, தேவரீருடைய திருவடிக்கு அனுக்கத் தொண்டு புரியும் பேறு அடியேனுக்குக் கிடைத்திருக்கிறது. இங்கிருந்து பிரிந்து உலகில் பிறவி எடுத்தால் நான் மயக்கமுற்று வருந்து வேணே ! அந்த மையல் மாணிடப் பிறவியிலே என்னை வங்குத் தடுத்தாட் கொண்டருள வேண்டும் ” என்று விண்ணப்பித்துக் கொண்டான். இறைவன் அப்படியே செய்வதாக அருளினான்.

அன்று அங்கே நிகழ்ந்த இந்த அருட்செயலின் விளை வாக, மாதவம் செய்த தென்றிசை வாழ்ந்திடவும். தீதிலாத் திருப்பதிகமாகிய தொண்டக்கொகை தோன்றவும், ஆலால் சுந்தரன் திருநாவலூரில் ஆதிசைவ குடும்பத்தில் நம்பியாரூரா ராகத் தோன்றினான். அனிந்திதை திருவாரூரில் பரவை நாசசியாராகவும், கமலினி திருவொற்றியூரில் சங்கிலி நாசசியாராகவும் தோன்றினார்.

(தொடரும்)

செல்வர் தகாதன செய்தாரேன் ரேளதிர்த்தல், .  
பொல்லாப் புலியைத் துயிசெற்றுபபல் பேரௌமரோ.

ஏ

திருப்புகழ் விரிவுரை.  
(குகறி)

கைத்தல நிறைகள் அப்பமொடவல்பொர்	அடிபேணக்
கப்பிய கரிமுகன்	
கற்றும் அடியவர் புத்தியில் உறைவவ!	
கற்பகம் எனவினை	கடிதேரும்;
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்	
மற்பொரு தீரள்புய	மதயானை
மத்தள வயிரனை உத்தயி புதல்வினை	
முட்டவிழ் மலர்கொடு	பணிவேனே;
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்	
முற்பட ஏழுதிய	புதல்வோனே!
முப்புரம் ஏரிசெய்த அச்சிவன் உறைதம்	
அச்சது பொடிசெய்த	அதித்ரா!
அந்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்	
அப்புன மதனிடை	இபயாகி
அக்குற மகனுடன் அச்சிறு முருகனை	
அக்கண மனமயுள்	புருமானே!

(பதவரை.) (கைத்தல்.....கற்பகம் என.)

கைத்தலம் நிறை கனி அப்பமொடு அவல் பொதி கப்பிய கரிமுகன் அடி பேணி - காத்தில் நிறைநத கனிகளையும், அப்பங்களுடன் அவல்களையும், பொரிகளையும், (வாரி) உண்

---

எண்ணுகுண நல்லோடூரன்(ரு) எண்ணார், எளியவரேல் கண்ணி மனம்வருஷத் காசிஸியோர் ஏசுவரே.

·விற் · ஆனாலும் கணபதியின் திருவட்டகளை ஆவலித்து வழிபட்டு;

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ - (சொருப தடத்த எட்சனங்களைக்) கற்கும் திருவடி சம்பந்திகளின் (இனப) அறிவில் உறைப்பேறி இருப்பவரோ!

கற்பகம் - (காலத்தில் உதவுகிற) கற்பகத் தருவே।

(முத்தமிழ்.....முதல்வோனே !)

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எருதிய முதல்வோனே - (இயல் இசை கூத்து எனும்) முத்தமிழின் (உயிர் நாடியான) முறைமைகளை. (மலைகளின்) முற்பட்ட (கயிலை) மலையில், முதன் முதலில் எருதி வைத்த முதற்பெருங் தெய்வமே !

(முப்பும்.....தீரா)

முப்பும் எரி செய்த அச் சிவன் உறை ரதம் அஞ்சலைபொடி செய்த அதி தீரா - (விண் மன் பாதலங்களில் விரிவாக்கு) தீரிபுரங்களை நெருபயிற்கு இரை யாக்கிய, அச் சீகண்ட குத்திரர் இருந்த (பூயியாசிய) தேவின் அச்சு பொடிந்து போன மதுச் செய்த மேதகு தீர மேலோனே !

(அ.....மணம் அருள் பெருமானோ என.)

அத் துயர் அது கொடு கப்பிரமணி படும் அப்புனம் அதன்இடை இபம் ஆகி - (ஆன்மாக்கட்டு அருளும்) அப் பெரிய இரக்கம் காரணமாக, சுத்தப் பிரமாண குமரன் சுற்றிக் கொண்டு இருந்த அத் தினெப்புன எடுவில், (உயர்ந்த முழு) யானை உருவம் கொண்டு;

அக் குற மகஞ்டன் அச் சிறு முருகனை அக்கணம் மணம் அருள் பெருமானோ - (இசூர தேவியான) அந்தக் குறவர்

ஆறுபல சேர்ந்தாலும் ஆர்கடவின் உப்பகலா.

வீறுடையர் சேர்வதனால், வீணர் திருந்துவசோ.

குலக் கோசத்தியுடன், அந்த இளம் பரிபூரண இறைவனை, (வங்த) அதே ரேத்தில் மணம் புரியும்படி திருவருள் பாலித்த பெருமையில் உயர்ந்த பெரியோனே! என்றெல்லாம் (விசயம் காட்டி) விளித்த அளவில் :

வினை கடிது ஏகும் - (கலகலப்பான சஞ்சித ஆகாமிய) கன்மங்கள், (பொருபொருத்து) ஒடிப் போய்விடும் :

(அதனை யறிந்தேன் ஆதவின).

(மத்தழும்.....பணிவேணே !)

மத்தழும் மதியழும் வைத்திடும் அரன் மகன் - (மதிப் பிலா) ஊமதத மலரையும், (மதிப்பிற்குரிய) சந்திரீனையும், (ஒருசேர) அணிந்திருக்கும் (முதல்வரான) சிவனுரது முத்தை பின்னொயும் :

மல்பொரு திரள் புய மதயானை - மல்லர்களை மோதுகிற திரண்ட தோன்கனை யுடைய மும்மத யானை முகத்தரும் :

மத்தள வயிறுனை - மததளம்போல் (பெருத்த மாபெரும்) திருவயிற்றை யுடையவரும் ஆன :

உத்தமி புதல்வனை - உத்தமியான உமாதேவியாரின் (கருணை) மைந்தரான கணபதியை :

மட்டு அனிழ் மலர் கொடு பணிவேணே - மணம் வெளிப் படும் மலர்களைக் கொண்டு, (வாழ்வு பெற அடியேன்) அர்சு சித்து வணங்குவன, (எ - று).

**குற்பு :—**கைத்தலம் - கையாகிய இடம் ; பண்புத் தொகை. கனி - வாழை மா பலா முதலிய கனிவகைகள் ; கனிந்து இருத்தலின், கனியெனப் பெற்றது. கரி - கரத்தை யுடையது ; கரம் - துதிக்கை, காரணப்பெயர். கப்புதல் -

கெடுக்க முயல்பவர், நட்டாலும் கேட்ரே ;

அடுக்கா திருந்தால், அகமதிமனம் ஆகும் மே.

வாய் நிர்மப இட்டு விழுங்கல். பேணுதல் - விரும்பித் தொழுதல்; “கடவுட் பேணி” எனவரும் குறிஞ்சிப் பாட்டில் ஈச்சினார்க்கினியர் செய்த உரை இது.

கற்பகம் - கற்பித்துத் தருவது எனும் பொருட்டு; இது தெய்வத் தருக்கனாள் ஒன்று, உவமையாகு பெயராய்க் கண பதியை உணர்த்தியது. “வேண்டத் தக்கது அறிவோய் நி, வேண்ட முழுதும் தருவோய் நி” என்பது திருவாதகம். அச்சது, துயாது, புளமது என்பவைகளில் உள்ளதுது, பகுதிப் பொருள் விகுதிகள். அகரங்கள் - பண்டறி ஈட்டுகள்.

### விரிவுரை.

முக்குணத்தில் சத்துவம் முதன்மையானது. உணவிற்குக் தக்க உணர்வு அமையும். அன்பர்கள் அதனை அறிவார். அது-கருத்தீயே உவந்து தாங்கள் உண்ணும் கணிகளை, அப்பங்களை, அவல்களை, பொரிகள் முதலியவைகளை நிமலன திருமுன் நிவேதிப்பார்.

“விரும்பின கொடுக்கை பரம்பரைக்கு” எனும் பட்டினத் தடிகளின் திருவாக்கு, ஊன்றி இயகு உணரத் தகும்.

கனிந்த அன்பர்கள் நிவேதனங்களை, கணபதிப் பெருமான் கை நிரம்ப அள்ளுக்கிருர். கப்கப் என்று இனிய திருவாயில் இடுகிறா. கையும் வாயும் விரைவதனால், கொடிருகள் இரண்டும் கொப்புளிப்பனபோல் ஆகின்றன. அந்த வேகம், ஜீவபோதத்தை உண்டு ஜீவனுக்கு அருளும் ஆர்வப் பெருக்கூக அறிவிகளின்றது. ‘கப்பிய’ எனும் சொல்லை, பலதரம் உசசரிததுப் பாருங்கள். அப்போது தெரியும் அந்த அருடம்!

வலியார் சினமடைய, வார்த்தைசொல்ல தீடே :

வலியதெங்க கோங்குகினை ஏறினவர், வாழ்வாரோ.

துதிக்கை வெதரும் திருவாய் விசைக்கவையும் ஆடங்பத்தில். காட்டுப் புத்தர், அதன்பின் ஒம் வடிவாள கம்பீர தம் திரு முகத்தைக் காட்டுகிறார். அதன்பின், காணுமாறு தம் திருவழக்கையும் காண்பிக்கிறார்.

ஒளியமொள உணர்வை, ஞானசக்தி உதவகிறது. கிளுக்கிணு என்று அதைச் செயல்படுத்துகிறது கிரியாக்கத். அந்த இரண்டுமே அவர்தம் திருவழக்கள். வாழ்விக்கும் அவைகளை வழிபட்டால், கலங்கிய அறிவு தெளிவுபெறும். பொருளாற்ற செயல்கள் போய்த் தொகிடும்; புனித அனுபவங்கள் உணர்வில் பொங்கி ஏழும்.

அந்த அருமையை உணரும் அடியவர்கள், அத் திருவழக்கைத் தொழுது வழிபட்டுத் துதிக்கின்றனர். அதன் பயனுக்க் கூட அவர்கள் அனுபவ ஞானம் பெறுகின்றார். அதன்மூலம் அவர்கள் கற்ற கல்விதான் கல்வி. அவர்கள் அறிவை, வியாபக கணபதியின அறிவு விழுங்கி விடுகிறது.

“யானுகிய என்னை விழுங்கி, வெறும்  
தானுப் பிளைவினரது தற்பாமே”

எனும் அனுப்பதியும், ‘மாண்பிக்க வாசகர் அறிவாற் சிவனே ஆயினார்’ எனும் இலக்கண யிளக்க வுரையும், இங்கு எண்ணத்தகும்.

“கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை.”

“கல்லார் நொஞ்சில் வில்லான் ஈசன்”

எனும் திருமுறைகள், இங்கு ஒம் விளைவில் எழுந்து விற்கின்றன. அ!

‘கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ !  
என்று, ஒதும் போதே உள்ளம் உருகுகின்றதே !

---

பண்டுதுத்துச் செயத் பழுவிஜையாம் பாழ்சரக்கைக்கொண்டுவந்து, மம்மீல் கொட்டுகின்ற தீவஷுகே,

அடியன் அறிவில் இருக்கும் ஆணமுகப் பரமர்; அவர் கட்டு எது எது தேவை என்பதை யறித்து, காலத்தில் உதவும் கற்பகமே ஆகின்றார்.

தனிப்பெரும் உயிர்ப்புடையது தமிழ் மொழி. அது, முத்தமிழ் அடைவு' என்று அறியப் பெறும். எழுத்து, சொல், யாப்பு, அணி, அகம் புறம் என அம்மொழி, வரையறையில்லாத அழுதக் கடல்போல் வளர்க்குமானது.

எம் மகிளயினும் கயிலை மகிளை, ஏற்றம் பெற்று இருக்கிறது. அது இனப் சாங்கித்து தெய்வ இடம். மாபெரும் அம் மகிளயில், உவகை தரும் தமிழின் உயிர்ப்பை, ஏரம்ப கணபதி ஏராளமாக எழுதி வைத்துளர்.

அகத்தியர் ஒருநாள் அங்குச் சென்ற போது, அம் மகிளயின் ஒரு பகுதியில், இனிய தெய்வமணம் எழுந்தது. அதை அனுபவித்த குறுமுனிவர், என்ன மணம் இது? என்றார்.

தமிழ்! தமிழ்! தமிழ் மணம் என்றார் சிவபெருமான.

மொழியில் மணம்; என்ன வியப்பு! அதை, விமலா! அடியேற்கு உபதேசித்து அருளும் என்றார் அகத்தியர்.

தமிழ் நாட்டுத் தனிகையில், அறுமுகப் பரமனிடம் அறிந்துகொள் என்றார் அமலர்; அப்படியே அறிந்து கொண்டார் அந்த அருந்தவர். இவ் வரலாறுகளை, உணர்வார் உள்ளம் புனிதமுறை.

இச் செய்திகளை,

' முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்  
முற்பட எழுதிய முதல்வோனே !'

என்று, நானுரு ஆண்டுக்கட்கு முன்னரே அறிவித்து வைத்த வர் நம் அருணகிரிநாதர்.

---

உயாகுடியில் தோன்றினருக்கு ஒருத்தி இல்லானினும்,  
வயக்கன்(ரு.) எருதாதல் பூன்(ரு)அறிவால் வாழ்வாரே.

தமிழும் முந்து தமிழ் : , எழுதிய மகிளியும் முந்து டீக்லீஸ் எழுதியதும் முந்திய காலம் : எழுதியவரேரா எவர்க்கும் முந்திய முதல்வர் ; பேஷ். என்ன அருமையான அனுபவம் !

ஒரு செயலை ஆரம்பிக்கு முன், வாத கணபதியை வழி படல் வேண்டும் ; உயர்ந்த புண்ணிய ஆற்றல், அதன்மூலம் உருவாகும். எந்த இடையூறும் எழாதபடி, கம்பீர அந்த ஆற்றல் கை கொடுக்கும்.

அதை ஆலகர்க்கு அறிவிக்க, சிகண்ட ருத்திரர் திருவுளம் பற்றினார். மூம்மலம் போல் மோதிய பொல்லா முப்புரத்தை அழிக்கப் புறப்பட்டார். வாத கணபதியை வழிபாறையால், முன் னேரிய தேரின் அச்சு முறிந்தது.

ஒடிந்தால் அச்சிற்கு ஒட்டுப் போடலாம்; அது பொழியாய் அல்லவா பொரிந்தது !

இப்படி ஒரு ஆடல் நிகழ்ந்த இடம், அச்சிறுபாக்கம். அச்செயல் செய்த பிரான், அதி தீர் என்று அறியப் பெறுகிறார்.

அருட்சத்தி அண்மையில் இருந்தால், ஆண்டவன் அருளீ ஆன்மா அடையும். வள்ளியார், அருள உள்ளாம் வாய்ந்தவர். அந்த இச்சா சக்தியாகிய கார்மேகம், காலான்றிக் கருணைமழை பெய்யாதேல், உயிர்களாகிய பயிர்கள் உலர்ந்துவிடும்.

தன வலத்தில் அத்தேவி வந்து தங்க வேண்டும். சில காரணம் கருதி குறவர் குலத்தில் உதித்திருக்கும் அவரை, மாண் காட்டி மாண பிடிப்பார்போல், ஆடல் பல காட்டி ஆள வேண்டும் என்று, பேரிரக்கம் கொண்டான் அப்பெருமான்.

---

புனிதமுகம் கண்டாலும் பொறுக்காப் பகைவர் தனையகலல், நன்றாம்; இலதேல் தவறுறுமே.

அந்த இரக்கம், அந்துய ரதுகோடு என்பதில் அறிவிக்கப் பெற்றது.

மறவனுய், வேங்கை மரமாய், வைதிக அந்தணானுய் மாறி மாறி வேடம் யூண்ட அந்தக் காலங்களில், நம்பன் துயரம் கொண்டவன்போல் நடித்ததெல்லாம், அருள் நாட கங்கள்.

காமத்தால் வந்த கலக்கம் என்பது, மாபெரும் பாவம், அவன், சு—பிரஹ்மன்யன்; சொருபத்தில் சுத்தி பிரஹ்மம்; தடத்தத்தில் தூய அந்தணாகத் தோன்றுபவன். இச் செய்தி எவர் சினைவிலும் இருக்க வேண்டும் என்று. அருளோடு எச்சரிக்கிறூர் அருணகிரிநாதர்.

தினைப்புன இடையில், செவ்வேள் கருத்தைப் புரிந்து கொளாது சினங்தார் வள்ளியார்.

“முன்னே வருவாய் முதல்வா !” என்று, முருகவேள் சினங்தார். அதே அமயம், யானையாகிக் கணபதி எதிர் வந்தார்.

காட்டாணை யாயின், வள்ளியார் கலங்க மாட்டார். மண்ணில் காலூரனரி, யினைளாவி விளங்கி, என் திசையிலும் விறைந்து வந்த வீட்டாணை அது.

அறிந்த மனம் அஞ்சியது. எப்படி ஒடினாலும் எதிர்வரும் அது கண்டு, வைதிக வயோதிக் குமரன் பின்புறம் வந்து, அடைக்கலம் என்று வள்ளியார் அலறினார். கம்பீர யானையின் திருவுருவம், ககனத்தில் எழும்பிக் கரந்தது.

“முன்னான்கு தோனும், முககூளார் மூவிரண்டும்,

கொனானுர் வைவேலும், குலிசமும், ஏனைப் படையும்,

வெட்டியும் வெட்டாதும் விழுதலிலா நற்கிளைபோல்,

கட்டித் தழுநட்பும், கடுசெஞ்சும் சிலர்க்குளதே.

பொன்னூர் மணிமயிலும் ஆகப், புளக்குமரர்  
யின்னுள்கள் காண வெளியின்றனன் விறலோன்.<sup>11</sup>  
உடனே அறியில் ஒளி உதித்தது.

மகள் எனபதால், தேவி இளையவள்; சிறு முருகன்  
எனபதால், அவரும் இளம் பரிபூரனர். தெய்வத் திருமணம்  
யிகழ்ந்தது. “இப்பாசி, அக் குறயக்ஞடன் அச்சிறு முருகனை  
அக்கணம் யணமுந் பெருமாளே” என்பதில், இவைகளை  
யறிகிட்டிரும்.

இவ்வள்ளும் செய்தவர் பின்கொயார்தான்; அனுபவத்தில்  
பெரியவர்க்கெல்லாம் பெரியர் ஆதவினா, அவர் பெருமான்  
என்று எண்ணப் பெறுகிறார்.

1. அடியவர் புததியில் உறைபவ!
2. கற்பகமே!
3. முதல்வோனே!
4. அதிதீரா!

5. பெருமாளே என்று உருவேற்றிய அளவில், சேமித்து  
வைத்த முதல்போன்ற சஞ்சிதமும், அவ்வப்போது எடுத்து  
அனுபவிப்பது போன்ற பிராதத்துவமும், மேலும் போட்டு  
நிரப்புதல் போன்ற ஆகாமியமும், ஒடிக் கால்வாயகி ஒழிந்து  
விடும். இவைகளைப் பலவகையில் அறிக்தேன்.

எவரும் மதிக்காதது ஊமத்த மலர். எவரும் மதித்தற்கு  
உரியது மதி. இந்த இரண்டையும் ஒருசேர அணிந்த கணபதி,  
ஏற்றத தாழவை எண்ணுதார்; விருப்பும் வெறுப்பும் இல்லா  
தார்; தரம்ந்தாரை உயர்த்துவார்; உயாந்தாரைக் களங்கம்  
ஒழிந்து ஆடுகொள்வார் என்று உணரலாம் அல்லவா!

பிறந்து இறந்து, இறந்து பிறந்து, ஒயாது அல்லல் உழுக்  
கும் உயிகளின் இளைப்பகற்றி, சிறக்க ஆள்பவர் சிவபிரான்.

---

ஒருபிள்ளைக் குப்பால், ஒருபிள்ளைக் கோநிர்

தருதாய்போல், மன்னர் முறைகோடல் தாழுறையோ.

அுவரது குமாரர் இவர் எனில், நங்கை விகிடயே தாயர் விளை என்று சொல்லியா தெரியவேண்டும் !

கயமுகன் போல்பவர், இடையிடை எழுவர்; பரம சாதுக் களைப் பலவகையாகப் பாதிப்பர்; அக் கொடியரைக் கடிந்து, களிவொடு பக்தர்களைக் காப்பாற்றும் அவரை,

'மற்பொரு நிர்வுய மதயானை' என்று மதிக்கிறது மாலிலம். அருளார் தண்ணை, புனித கருஜீயாகிப் போழித வின், மதயானை என்று மதிமிகு நல்லோர் மதிக்கின்றார்.

எத்தனையோ உலகங்கள், அவர் திருவயிற்றில் இருக்கின்றன. அதை, 'மத்தா வயிறு' என்ற அளவில்தான் சுலபமாகச் சொல்ல முடிகிறது.

எந்த நேரத்தும் பதியை எண்ணுவார். அதனால் வரும் யயைனை, ஆளுமாக்கட்கு அருள்வார். இத்தகைய உமாதேவி யைத் தவிர, உத்தமி என்ற பெயர்க்கு உரியவர் வேறு எவரும் இலர். அந்த உத்தமி பெற்று பிள்ளையை, உத்தமர் என்று உணர்கிறது உலகம்.

இப் பாடவில் உள்ள பல செய்திகளை, அமிர்தவசனி வெளியீடான விநாபகர் அகவல் விரிவுரையில் விரிவாக அறியலாம்.

(1) மத்தம் வைத்திடும் மகன்; (2) மதியம் வைத்திடும் மகன்; (3) அரள் மகன்; (4) மதயானை; (5) மத்தன வீயிறன்; (6) உத்தமி புதலவன் என ரெல்லாம் உணரப் பெறும் பெருமானை, அடியேன மணம் கமழ் மலர் கொண்டு வழிபடுவேன். அதன் பயனுக, இனிப் பாடவள திருப்புகழ் களில் பழுது பிறவாது; பொலிவு நிறை முருகானுபவம் பொங்கி வரும் என்பது, இசையெய்ச்சமாக இருக்கிறது.

வாழ்க் திருப்புகழ் வளம்.

**பாம்பள்ளிகளும் பள்ளிருக்கப் பெருமளவும்**  
**(நிகுப்புக்ருதூர் சே. த. ராமலிங்கம் பிள்ளை, B.A.,B.T.)**

**அடியவர் சிறப்பு :—**

ஆண்டவனைத் தம் இதயமலரில் இருந்தி வழிபடும் பெரியோரெல்லாம் அடியவர்களே. "பத்துக்கொலாம் அடியார் செய்கைதானே" என்பது அப்படிகளது அழுதமொழி. பத்துவிதச செயலுடையர் அல்லது இறைவனைப் பற்றும் உள்ளம் உள்ளனராதல் அடியர் செயல் என்னவுமாம். பற்றத்தக்க பொருளாக இறைவனைப்பற்றிய மெய்யடியர் வரிசையில் அருணகிரிநாதரும் ஒருவராவர்.

**அருணகிரியாருக்குக் குருபூசை :—**

கைவழுங் தமிழுங் தழைத்தினிதோஙுக் அருள்வாழ்வு ஸடத்திக் காட்டிய அடியவர் பெருமக்கள் நால்வர் என்னும் அப்பர், சம்பந்தர், சுந்தர், மணிவாசகர் என்ற சமய குரவராவர். அவர்களுக்குத் திருக்காள விழாக் கொண்டாடப்பட்டு வருவது யாவரும் நின்றதே. அறுமுகச சிவத்தின் திடனிய செஞ்சுடைய அடியவராள ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளுக்குக் குருபூசை விழா எவரும் யாங்களும் செய்யாமை குறித்துப் பாம்பள்ளிகள் வருங்கினார். கைவசமய குரவர்களுக்கு அவரவர் அடைந்த திருநாள விழாக்களை அறிதற்குப் பழைப்படல்களும் பிற ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்பது பெருங்குறையா யிருந்தது. ஒருசமயம் அடிகளாரது தியானத்தில் "உத்தராயனாத்து ஆனாம் பெளர் னமியே அகுவாகிந் நிருநாள்" என்ற திருவருள் குறிப்பு கிடைத்தது. இதனையே இறையருள் எனக்கொண்டு அடிகளாரும்

---

பிள்ளைகளைத் தாய்மருட்டிழப் பிள்ளைதிருத்தும் செய்திபோல், கள்ளமள மனளர்களைக் காய்வார் அமைச்சர்களே.

முதல் விழாவைத் தாழே மிகச் சிறப்பாக நடத்தியதோடு, தம் சீடரைக் கொண்டும் நடத்துமாறு பணித்தருளினர். அருண கிரிஙாத் கவாயிகளைத் தாம் பாடும் பதிகத்தின் இறுதியில் வைத்து மறவாயல் பாடும் சியமமும் இவ்வடிகளிடத்தில் காணப்பட்டது. இவ்வடிகளாரது நெறியும் சேயோன் ஒருவ ணேயே புகழ்ந்த அருள் அருணகிரியார் நெறியாகும். ஆறு முகள் அடிமலர் போற்றி அருள்பெற வேண்டும் அன்பர்கள், அருணகிரி அண்ணலூ மறக்கலாமோ?

### பெரும்பெயர் முருகன் :

தண்மலர்க் கடப்பங் தாரினஞ்சிய சண்முகப் பாமனுக்கு ஆழங்கும் நாம மந்திரவகஞர் ஒன்று முருகன் எனபது. இச் செந்தமிழ்த் தீஞ்சொல் தேன், இளமை, அழகு, மணம், தெங்வத தனமை, திருவிழா என்ற பல பொருள்தரும். எனவே முருகனும் தேனென இனித்து, மணம்கமழ் தெய்வத்து இள நலங் காட்டி, விழாவில் காடசியனிபபன் என்க. விழாவுக்கே உரிய முருகனை வழிபட்ட அடியரான பாம்பன்டிகளும் விழா வயர்ந்து வழிபட ஒரு வாய்ப்பு குமரனருளால் கூடியது. அது மழைவாகன் சேவன் விழா எனப் பெயர்கொண்டது. இனி அதன் வரலாற்றைக் கேட்போம்.

### மூற்றாம் முதல்வன் அருளும் :—

சாவிவாகன சகாபதம் 1846-க்குச் சரியான உருத்ரோத் தாரி ஆண்டு மார்க்கித திங்கள் 12-ம் நாள் (27-12-1923) வியாழன் பகலில் பாம்பன்டிகள் சென்னை தம்புசெட்டித் தெரு நடுவில் வருகிறார். தெற்கு நோக்கி ஒரு குதிரைவண்டி வேகமாக வந்தது. அடிகளாரைக் கீழே தள்ளியது. அதன்

---

தாட்சண்யம் என்றும் தரழிபர்கள் கொள்ளார்; ஆவ் வீட்சண்யம் என்றும் விருத்திதரும் கண்டாமே.

கைகரம் ஏறி அடிகளாரது இடக்கீணக்கால் எழும்பை முறித தது. இரத்தம் பீறிட்டு எழுங்தனர். கண்டவர் கண்ணீர் விட்டனர்; கூட்டம் கூடியது. அடிகளாரை எவ்வுக்கு கொண்டு போவதென்று புரியவில்லை. சுவாமிகளோ தமது கால் முறிந்தபோதும் காலன் கழவினையே கருதி மௌனமா யிருங்கார். அவரைப் பலரும் பன்முறை கேட்ட பிறகு, “உங்கள் கருத்துப்படிச் செய்யுங்கள்” என்று கூறிவிட்டனர். பேரன்பராய் அவ் வண்டியிலிருங்க ஒருவர் சுவாமிகளை வண்டியிலேயே கொண்டுபோய் அரசினர் மா மருத்துவ மனையில் (General Hospital) கேரத்தனர். திரிவிலை மரடம் (Munroe Ward) பதிஞ்சோராவது எண்ணுள்ள படுக்கையில் அடிகளை இருத்தினர். உடனே சுவாமிகளது சிட்ரும் திருவல்லிக்கேள்வி பிரபல சோதிடருமான சின்னசாமி பிளனையவர்களும் அவரது அருமை மனைவியாரும் வந்து கண்டு விகிமிக வருந்தினர். சுவாமிகளைச் சிலர் தாம் யாது செய்யவேண்டும் என்று கேட்டனர். உடனே பாம்பனூர் சிறந்த மந்திர மறைநூலான சண்முக கவசம் பாராயணம் செய்யுமாறு பணித்தனர்.

### கால் பொருந்தும் காட்சி:—

சுவாமிகள் கட்டளையை ஏற்றுச் சண்முக கவச பாராயணம் செய்தவர் மூன்றாறேர். அவர்களுள் சின்னசுவாமி சோதிடரே மிகக் கியமத்தோடு நெடிது பாராயணம் செய்தனர். சண்முக கவசத்தில் 8-ம் பாடல் முழுவதும் காலைப்பற்றிய செய்தியே கழறும். அப்பாடலை நமது சோதிடர் படிக்கும்போதே வெல்லாம் தம் பூசை அறையில் தமது எதிரில் பாம்பனூர் திருவடிகாட்சியாகும். முறிந்த காலை இரண்டு வேல்களால் பின்னுபடாதவாறு பூட்டி ஒரு வேலின் முனையில் நிறுத்தப்பட்டிருப்பினதைக் கண்டு மகிழ்ந்தார். அடிகளாருடைய முறிந்த

---

பஞ்சத்தும் பாரிமிகள், பரணர்க் குணவளித்தாள் ;  
என்னுான்றும் பிட்சைத்ர, இல்லறத்தார் உள்ளனரே.

கால் பொருந்தும் நாள் வரையிலும் இக்காட்சி விகழ்வதாயிற்று. உழைப்பின் வாரா உறுதிகள் உள்ளே !

### பொன்மயில் நடனம் :—

மருத்துவ மனையினர் படம்பிழத்துச் சிகிச்சை தொடங்கினர். பாலும் பழம் முதலியவைகளை அடிகளாருக்கு திருவல்லிக்கேணி சோதிடரே அளித்து வந்தனர், படுக்கைக்கு வந்த பதினெண்ணாலும் நாளீரவு அடிகளார் படுத்திருந்த விலையில் மேற்கு திசையிலுள்ள வானவென்றியில் இரண்டோபகும்பொன்மயில்கள் களிநடம் புரியக கண்டனர். வலப்புறத்திருந்த மயில் பிபரியது; இடப்புறத்தது சிறியது. இரண்டும் நிலத்தில் ஆல் வைக்காமலேயே ஆடல் புரிக்கன. இவற்றைக் கண்ட அடிகளார் உள்ளரும் கண்களும் குளிர்ந்தன; கைகுவித்து இறைஞ்சினர்; உடனே அவ் வற்புதுக் காடசி மறைந்தது.

" விண்மகிழ்ந்திட வேல்விடு வேள்மயிற்  
கண்மகிழ்ந்தெழல் தாசற்குக் காட்டினுன்  
மண்மகிழ்ந்திட மாக மகிழ்ந்திட  
எண்மகிழ்ந்த பள்ளுன்றி எராவிலே "

(அசோக சாலவாசம்)

### மழுரவாகன சேவன விழா :—

சுவாமிகள், செவ்வேட்பரமன் செயலால், செம்பொன் மீயில்கள் காட்சி வழங்கிச் சேவித்த நன்றாளோ மார்கழி வளர் விறைப் பிரதமையாகும். அந்த நாளையே நமது சுவாமிகள் மழுரவாகன சேவன விழாவாகச் சுமார் ஆறு ஆண்டுகள் வரையிலும் தாமே நடத்தி யருளினர். இவ் விழாவில் வளளி மனுளனது வடிவேல, வசசிராயுதம், குடை, கொடி, ஆலவட்டம் முதலிய விருதுகளன்றி வேறு திருவுருவத்திற்கு விழா

திறநத உளத்தர் திகழ்நட்டா ஆவார் :  
மறங்கும் பழுது மனங்கொழுள் மாட்டாரே.

விடையாது. இவ் விழாவின் வரலாற்று விளக்கம் கூறும் ஸ்ரீமத் குமார சுவாமியத்தில், “அசோக சாலவாசம்” படிக் காமல் விழா நிறைவேறிய தாகாது. இவைகளே இவ்விழாவின் சிறப்பியல்களாம். இவ்விழாவை அடிகள் அருளியவாறே அவரது சீடர்களான மஹா தேஜோ மண்டலத்தினர் இங்ஙன் காறும் சிறப்புற டெத்தி வருவாராயினர்.

### கந்தன் காட்சி :—

மயில்தள் காட்சி மறைந்தால் இனி வேறொரு காட்சி என்று கிட்டுமோ என்று வருந்தி பிருந்தார் அடிகள். அவர்கள் மளமகிழும்படி ஒருநாளிரவு சுவாமிகளுடைய படுக்கையில் ஒரு செம்மேனிச் சிறுகுழுங்கை படுத்திருந்தது. அடிகள் நாளித்ததும் அது மறைந்தது.

### யீலேன் வாக்கு :—

ஒருசமயம் அடிகளார் செவி கேட்கும்படி ஒரு திருவாக்கு எழுந்தது “இன்னும் 15 நாட்களில் கால் குணமுறும். அது வகரயில் மருத்துவ மனையை நீங்கலேண்டாம்” என்று பணித்தது. அவ்வாறே குறித்த தவணைக்குள் அடிகளார் காலும் குணப்பட்டு விட்டது. அடிகளாரும் மருத்துவ மனையில் தமக்கு உதவியவ ரெண்வருக்கும் ஆசி வழங்கி விடை கொண்டார்.

ஸ்ரீமத் குமாரசுவாமியம் :—சுவாமிகள் அங்கிருந்து புதுப் பாக்கம் குழந்தைவேல் முதலியார் வீட்டிற்குச் சென்று, பிறகு சென்னை, பெத்துநாய்க்கன் பேட்டை, நம்புலம்யார் தெரு, 43-வது எண்ணும் ஸ்ரீ ஜகன்னத முதலியார் வீட்டு மேன்மாடி யில் வந்து தங்கினர். மேலே கூறிய கால் முறிவு, கடவுளருள் முதலியவற்றை அடிகளார் இயற்றிய ஸ்ரீமத் குமாரசுவாமியத்துள் பின்னர் செய்யுளாகப் பாடிச் சேர்த்தனர்.

## அனுபூதி விளக்கம்

### மிடி என்ற பாவி (கி. வா. ஜகந்நாதன்)

திருவள்ளுவர் மனித வாழ்வில் கொள்ளத்தக்க நற்பண்பு கணையும் தள்ளத்தக்க தீப பண்புகளையும் தளித்தனியே எடுத்துச் சொல்கிறார். இரண்டு இயல்புகளிடம் அவருக்கு அள்வற்ற வெறுப்பு. அந்த இரண்டு குளங்களையும் குளிகளைப்போல வைத்துப் பாவி என்று வைகிறார். ஒன்று “அழுக்காறு ; மற்றென்று வறுமை.

“அழுக்கா ரென்றாறு பாவி திருச்செற்றுத்  
தீயுழி யுயத்து விடும்”

“இன்மை யென்றாறு பாவி மறுமையும்  
இம்மையும் இனரி வரும்”.

என்பனவற்றில் இதனைக் காணலாம்.

அருள் உடைய நெஞ்சினாச் சுழற்யையக் கண்டு இரங்கு வார்கள். அவனுடைய வாழ்வைக் குலிக்கும் வறுமையையக் கண்டு காய்வார்கள். திருவள்ளுவர் வறுமையைப் பாவி என்று கூறியதைப் போலவே அருணகிரியாதப் பெருமானும் அதைப் பாவி என்கிறா. திருவள்ளுவர் “இன்மை எனதாரு பாவி” என்றார். அருணகிரியார், “மிடி என்றெருாறு பாவி” என்கிறார்.

மிடியைப்பற்றி அருணகிரியார் பல இடங்களில் சொல்கிறார். கந்தர் அவங்காரத்தில், “எல்லாம் கெடுக்கும் மிடி” என்றார். எல்லாம் எனபதைக் கந்தர் அனுபூதியில் விரித்துக் கூறுகிறார்.

---

திருவர் பொறுமை இருப்பாலும் நன்மை;  
. மருவுமிஸ்த செய்தி மனங்கொள்வர் மாதவரே.

வடிவும் தனமும் மனமும் குணமும்  
குழுயும் குலமும் குடுபோ கியவர் ;  
அதனால் காலிலா அயின்வேல் அரசே  
மிடுளன் ரேருபா விவெளிப் படினே.

மிடு என்ற ஒரு பாவி வெளிப்பட்டால் மனிதனிடமிருந்து  
ஒழிந்து போவன இன்னவை என்று இப்பாட்டிற் கூறினார்.  
இந்த பாட்டில் முக்கியமாக உள்ள ஆறைக் கூறினாலும், இவற்  
நின் விழியே பல இயல்புகளும் நன்மைகளும் வறுமையால்  
போய்விடும் நன்றே நாம் ஊகித்துக் கொள்ள வேண்டும்.

பொருள் வருவாய் இன்றித் தடுமாறும் ஒருவனுக்குப்  
போதிய உணவு கிடைப்பதில்லை. பட்டினியால் வர்த்துவது  
அவனுக்கு வழக்கமாகி விடும். சோற்றுல் எடுத்த சுவராகியீ  
உடம்பு வேலைக்குச் சோறு போடாவிட்டால் மெலிநதுவிடும்  
என்பது யாரும் அறிந்ததே. எத்தனை ஆற்றலும் அழகும்  
படைத்தவனுறை உணவு இன்றேல் அவன் மேனி ஆற்றல்  
குறையும். முனிவர்களும் தம்முடைய உடலைப் பேற்றுவதற்  
காக உணவு கொள்வர். ஆதலின் வறுமையாளன் பசியினுல்  
துளபுறத் தொடங்கும்போது முதலில் அவனுடைய உடம்பில்  
அதன சுவடு தெரியும்; அவனுடைய வடிவு வாட்டத்தை  
அடையும்.

“ நான்னுணிக்கொடும் ; மாண்பில் சிநைக்கும்  
பசிப்பினினி என்னும் பாவி ”

எனபது மனிமேகலை.

இவற்றைக் கருதியே வறுமை படையெடுத்தவுடன்  
முதலில் குடிபோவது வடிவு என்றார் அருணகிரியார்.

பின்பு தனம் குடிசோகிறதாம். வறுமை பற்றத் தொடங்கினால் ஒருவன் சேமித்து வைத்திருந்த பணம் போய்விடும்.

வாக்குமனம் கூயத்தால் துழுமை வளங்கொண்டு,  
ஊக்கங் கொள்ளும் அமைச்சர், ஊன நுகோல் ஆவாரே.

செல்கும் இல்லாமை தானே வறுமை : அப்படி இருக்கத் தனம் சூடிபோகும் என்று கொல்லுவது எப்படிப் பொருந்தும்?—ஆம்; ஒருவனிடம் செல்வம் ஒழிந்தால் வறுமை வருகிறது. ஆனால் யாரேனும் இரங்கி அவனுக்குச் சிறிதளவு பொருள் உதவுவதாக வைத்துக் கொள்வோம். அந்தப் பொருளைக் கொண்டு அவன் ஏதேனும் என்கை அடைவானு? அதுதான் இல்லை. வறியவனுக்குப் பணம் கிடைத்தால் அதைப் பாதுகாப்பது அருமை. யாரேனும் அதைப் பறித்துக் கொள்வர், வறியவனையும் பொருளையும் ஒரு சேரப் பார்த்தால் அஷன் எங்கோ அதைத் திருடி விட்டான் என்று உலகம் அவன்மேல் பழி போட்டுத் துணபுறுத்தும். அப்படியினரி அவன் கையிற் பணம் இருந்தால், அதைக்கொண்டு எளிதிற பெரும் பொருள் ஈட்டலாமென்று குதிலே தொலைத்து விடுவான். நின்று விதானித்து, எது செய்யலாம் என்று சிக்கிக்கும் திறம் அவனிடம் இராது. ஆதலின் வறியவனுக்குக் கிடைக்கும் தனமும் பறிபோய விடும் என்றார்.

நல்ல மனமுடையவனுக, தன்னிடம் இருபவற்றைப் பிறருக்கும் பகிள்ளு கொடுக்கும் இயல்புடையவனுக் ஒருவன் இருப்பான். அவனுக்கு வறுமை வந்துவிட்டால் அந்த இயல்பு மாறிவிடும். பிறரிடம் உள்ளது தனக்கு வரவேண்டும் என்ற ஆவலே மிகும். நல்லமனம் வறுமையின் கிழவில் மாறித் தீயதாகிவிடும். அவன் மனத்தைத் திருத்தும் சீரியலையிடுடையவனுக் இருந்தாலும், பசிக்கொடுமையால் அந்தக் கல்வியும் அவனுக்குத் துணை வராமல் சோர்ந்து சிற்கும்.

“ சிடித்த கல்விப் பெரும்பகுண விடும் ”

என்பது மனிமேகலை.

தலைமை கருதிக் கால்தட்டு வார்ந்ட்டு,

கொலைப்பாம்போ டோரகறையிற் கூடுவது போலும்மே.

மனம் மாற்றத் தொடர்கினுல் அவனிடம் உள்ள நற்குண்டீங்கள் ஒவ்வொன்றுக் கழுவிவிடும். பொறுமை மாயும் ; அன்பு அகலும் ; அஹிம்சை அழியும் ; கடவுட் பக்திகூடக் கால் வாங்கிவிடும். திருட்யாவது உண்ண வேண்டும் என எண்ணம் வந்துவிடும்,

உலகில் தீயகுணங்கள் மல்கி வருவதற்குப் பெரும்பான் மையான காரணம் வறு கை மதான். பொருளாதார சிகிஸீ (Economic Condition) கேட்ருவதனுல்தான் மக்கட் கூட்டத்தினர் தம் கொள்கையை இழுக்க துன்புறுகின்றனர்.

பரம்பரை பரம்பரையாகச் சில உயர்ந்த பழக்க வழக்கங்களை உடையவர்களிடம் வறுமை புகுந்தால், அந்தக் குடிப்பிறப்புக்கேற்ற மாட்சி போகும். அதற்குத் தகாத வழக்கம் வந்து தானே புகும்.

“ குடிப்பிறப் பழிக்கும் ”  
என்று மனிமேகலை கூறுகிறது.

இறுதியில் அவனுடைய குல ஒழுக்கமே நாசமாகிவிடுகிறது. குலம் என்பது ஒழுக்கத்துக்குப் பெயர். எல்லாம் ஒவ்வொன்றுக்க் கால்வாங்கி ஒடக் கடைசியில், உயிரினும் சிறந்த தாக ஒழுப்பை வேண்டிய குல ஒழுக்கமும் மறைந்து விடுமாம்.

வடிவு போகும் : கிடைத்த தனம்போகும் ; நல்ல மனம் மாறிக் குணங்கள் போகும்; குடிப்பிறப்புக்கேற்ற மாட்சி அழியும்; குலவெழுக்கம் அடியோடு மாயும். அந்த சிகியில் மனி தன் வாழுவதைவிடச் சாவதே நலம். ஆனால் வறுமையாளனிட மிருந்து எல்லாம் ஒவ்வொன்றுக்க் கழிந்தாலும் வாழும் ஆசை மட்டும் போவதில்லை. பிச்சை எடுத்தாயினும் வாழுவேண்டுமென்று அவன முந்துகிறான்.

---

ஆரோடு சீர்ந்து, ஒழுகுமெறி யோர்ந்தறிவு  
தேருகின்ற வாழ்க்கை, தெளிவுபெற்று விற்கும்ரோ.

இந்த மாயையை என்னென்று சொல்லுவது. கொடிய நோய் வந்தால் உயிர் நிங்கும். வறுமை வந்தாலோ, எல்லாம் சிங்கினுலும் உயிர் நிற்கிறது. அதனால் நானுக்கு நான் வறியவள் புதிய புதிய அவல நிலைக்கு ஆளாகுகிறேன்,

வறுமையும் தொழுநோயும் உடைய பல பிச்சைக்காரர் களைப் பார்க்கிறோம். அவர்கள் கணாதோறும் படும் துன்பம் இன்னதென்று சொல்ல இயலாது. அவர்கள் நிலைத்தால் உயிரை விட்டுநீட்டலாம் என்று நமக்குத் தோன்றுகிறது. அவர்களோ, உயிர்வாழுக்கையில் பற்றை விடாமல், தீந்த வறுமையும் தொழு நோயும் தம்மை உண்ணவும், பின்னும் வாழவே விரும்புகின்றனர். வறுமை அவர்களிடம் வாழ்கிறது.

அருணசிரியார் சொல்வதைக் கேட்கலாம்.

வடிவும் தனமும் மனமும் குணமும்  
குடியும் குலமும் குடிபோ கியவா

.....

நிடியென் ரெருபா விவேசிப் படி னே.

மிடி என்ற ஒருபாவி தோன்றினால், அது மேலும் மேலும் விளக்கம் பெறுகிறது. அதுகாறும் அங்கே குடிகொண்டிருந்த வடிவு முதலியன குடிபோய்விடுகின்றன ! இது 'என்னவியபடு !'

ஒருபாவி வந்து புகுவதனால் இத்தனை பேர்கள் வெளி பேருவது வியப்பல்லவா? அதனால், 'குடி போகியவா!' என்று வியக்கிறார் அருணசிரியார். "குடிபோகியவாறு என்ன வியப்பு!" என்று பொருள் கொள்ள வேண்டும்.

தப்பெண்ணம் என்றும் தழுவும் குணத்தினரை,  
இப்பாரில் என்றுமே ஏவர் திருத்துநரே,

## தேவிதாளர்கள் - 25

### முந் முக மகாமுணிவர் (ரசபதி.)

அரசர் போஜர், வடாட்டை ஆண்டவர். கனந்தங்கிய ஒன்பது கவிஞர்கள். அவரது பேரவையை அணி செய்தனர். நவகவிரதனங்கள் என்று, இன்றும் அவர்களைப் புகழ்பவர் இருக்கின்றனர். அவர்களுள் மூவர், தலைசிறந்த தகுதியர்.

ஒருவர் தண்டி ஆசிரியர். அடுத்தவர் காளிதாசர். மற்றவர் பவழி.

அலங்கார சாத்திரம், காவ்ய தர்சனம், தசகுமார சரிதம் முதலிய நூற்களைச் செய்த தனிப்பெரும் மேதை தண்டி. அவர், தேவியின் பூரண அருள் எய்திய புனிதர்.

காளியின் அருளால், கவிமழை பொழியும் காளமேகம் ஆனவர் காளிதாசர். உலகம், இவ்விருவரையும் அதிகம் உணர்ந்திருந்தது.

தண்டி தேவ கவி. அவர் அருமையே அருமை என்றார் ஒருவர்.

சீச்சி ! கவிராட்சர் ஆன காளிதாசர் எங்கே. தண்டி எங்கே ? காளிதாசரே நம் கவனத்திற்கு உரியவர் என்றார் வேறு ஒருவர்.

ஏட்டிக்குப் போட்டியாக இப்படி இருவரில் ஆரம்பித்த தீ, பொதுமக்கள் உள்தில் புகுந்தது.

அவர் முன் இவர் எம்மாத்திரம் ?

வாயை முடு ! இவர் முன் அவர் நிற்க முடியுமா ? என்று, கனகளை கனலைப் பலர் வாய்கள் கக்கின.

---

கொடுத்த கடன்திருப்பித் தொள்ளருல், கொண்டவர்கள், அடத்தால் இலையென்று ஆரவா ரிப்பாரே.

அவர் பெயர் தண்டி. அழகிய சிவிகையான அத் தண்டி மேல், எங்கள் காளிதாசர் ஏறுவார். என் பெயர்க்கு ஏற்றபடி, இப்படியே என்னைத் தண்டி! தண்டி என்கிறார், உங்கள் தண்டி. ஆசிரியர் என்று உலும்பினார் சிலர்.

தகுதியிலாரைத் தண்டிக்கும் ஆசிரியர், எங்கள் தண்டி, ஆவேச காளியின் தாசன் உங்கள் ஆள். எங்கள் தண்டி, காந்த தேவி தாஸர். தெரியுமா என்று, இடையிஷு பல் இளித்தார் இப்புறத்தார்.

வம்பு மொழிகள், எங்கும் வளர்ந்தன. இப்படியே எங்கும் எழுந்தது கலக விலை.

இரு புலவர்கள்க்கும், இச்செப்திகள் கிறுகச் சிறுகச் செவியில் விழுந்தன. அதனால் அவர்கள் மனம் அதிகம் அதிர்ந்தது.

எங்கட்குள், ஏற்றத் தாழ்வுகள் என்றும் இல்லை. வேண்டா இநத வேதனை வாதம் என்று, இருவரும் ஆரம்பத்தி வேலேயே கலகத்தை அடக்க முயன்றனர். என்ன முயன்றும் பயன் இல்லை. பாமரர் வாயிற் பட்டவர்கள், என்றும் அமைதி எப்தியது இல்லையே!

வரவர கலகம், எரிமலையரகி எழுந்தது. ஜிது எங்குப் போய் முடியுமோ என்று, இருவரும் அஞ்சினர்.

ஊர் மககளை ஒன்று கூட்டினர். கூட்டத்தின் நடவில், இருபெரும் புலவாகனும் எழுந்தனர்.

தண்டி ஆசிரியரே தலையாயர். அவரிற் பலபங்கு தாழ்ந்தவன் நான் என்று, கரிந்து பொரிந்தார் காளிதாசர்.

முடர்க்கு) உபதேசம் முதறினார் செய்வது,

வாடவிலா மாங்கனிக்கை வாழ்க்கடவில் வீசுவதே.

கருத்த தக்கவர் ஸ்ரீ காளிதாசர்; கடைப்பட்டவன் நான் தகுதி யறியாது தமூருகிறீர்கள் என்று. அதே கூட்டத்தில் ஆத்திரத்தோடு பேசினர் தண்டி ஆசிரியர்.

மககட்கு அஞ்சி, இருவரும் மாறுபடுகின்றனர். காளி தாசரே மேதை!

இல்லை இல்லை. தண்டியே பலவகையில் தரமானவர் என்று, மீட்டும் எதிர்ப்பையே பொதுமக்கள் தமக்குள் எழுபவினர்.

என்னை வேதனை! கற்ற இருவரும், பாமர மக்களமுன், தம்மைக் காத்துக்கொள்ள முடியாமல் கதறினர்.

காளி தாசரே! உமது மேலான தகுதியையும், எனது தாழ்வையும் குறித்துப் பதினுயிரம் சுலோகம் நான் பாடுகிறேன். பாடி அதைப் பரப்புகிறேன். அபபோதாயினும் இவர்கட்கு அறிவு வருகிறதா என்று பார்க்கிறேன் என்று, கண்ணீர் பெருக்கித தண்டி கதறினர்.

கூடாது. கூடவே கூடாது. அதே செப்ஹீ நான் செய்கிறேன். என்னை மறுக்க வேண்டா என்று, கைகூப்பி வேண்டினர் காளிதாசர்.

ஆ! இருபெரும் புலவர்களின் மனநிலை, எவ்வளவு அருமை! உலகம் இதனை உணரவில்லையே.

சரிசரி. நானும் நீரும் வாதம் புரியலாம். எப்படியேற நான் தோற்பது இயறகை. அதன் மூலம், வெர் உயர்ந்தவர் என்று, பொல்லாத இவ்வுலகம் புரிந்து கொள்ளும் என்றார் தண்டி.

வாதம் பிறங்கால மோதல் அடங்கும்; நோதல் போகும் என்று, உணர்சது காளிதாசர் உடன்பட்டார்.

எங்கும் சிறைசெலவர் இன்புற் றிருப்பர்;

தங்கும் வறுமையினுர், இல்லிடத்தும் சாய்வாரே.

... வாதங்கள் ஒன்றை, இருவரும் வரையறை செய்தனர். அன்று கூட்டம் பெரிது கூடியது. இருபெரும் புலவரும், அப்போரில் இறங்கினர், ஒட்டிய வாதம் எட்டுகள் நிகழ்ந்தது.

தண்டி யாசிரியர் சார்பினர், அவர் கணிப்பெருக்கறிந்து கை தட்டினர். காளிதாசர் அபிமானிகள், கலகல நகை செய்தனர். இங்கிலீ யறிந்த இருவரும், என்ன செய்வது என்று அறியாது ஏங்கினர்.

தனிப்பெரும் தீர்ப்பளிக்க, நிவகள் தகுதியர் அல்லர். கலல் கலா விளோதையான சாம்பவியே தகுதியீர். மூவா அம் முதல்வியே முன் வந்து கூறுமாறு முயலகிறோம். அது வரை வீவரும் தம் வாய் திறப்பது ஆகாது என்று, இடத் தூரத்து, இருவரும் மக்களை எச்சரித்தனர்.

அதுகேட்டு, கூட்டத்தில் இருந்த எவர் மனமும் அதிர்ந்து. அஞ்சினர். வாய் மூடி அடங்கினர்.

இருங்கள் வெள்ளிக்கிழமை, இரவு மணி ஏழு. இருபெரும் புலவர்களும், இறைவி சங்கிதியில் இருக்கின்றனர்.

அம்பா ! கனிந்த ணின் அருளால், கலையுணர்வு அடியேங்கள் கைவரப் பெற்றோம். எம்போக்கில் னின்னை ஏத்துவதே தொழிலானேம் அநியாயமாக ஜனங்கள் எம்மை அலைக்கழிக் கிள்ளனரே ! ஒற்றுமை யுடைய எங்கட்டுள், வேற்றுமை தொன்ற வீணுள கலகத்தை விளைவிக்கின்றனரே.

கற்கவேண்டும் : கற்றபடி நிற்கவேண்டும் : கதிதரும் னின் திருவடிகளைக் கருதவேண்டும் ; இதுதான் ஆனம் இயல். அது செய்யாமல், பொழுதைச் சோம்பிப் போக்குவது; அக்கப் போரில் ஆர்வம் காண்பது; கயிறு திரிப்பது. இது கணருவியான கதை. ஜூயோ ! தாயே ! இவர்கள் ஈடுவில் எங்களை

முசிக்கும் துரும்பு கடல்முன்சே ராவாறு,  
பசித்தாலும் சான்றேர், பல்லினிகக மாட்டாரோ,

ஏங்க விடுவது, உனது அருட்கு இயல்போ தேவி! கா அம்பா! கா! கா! என்று இருவரும் கதறினர்.

மூலஸ்தான முதல்வி திருமேனி, பளிச் பளிச் என்று யின்னியது. அடுத்த வெள்ளியன்று, இங்கு வியதிபெற வாதம் விகழ்வதாக! பேருண தீர்ப்பு அன்று பிறக்கும் என்று, அடுத்துப் பிறந்தது அசரீரி.

மகிழ்ந்தது புலவர்கள் மனம். விழுந்து வணங்கினர். எழுந்து தொழுதனர். கோமள தேவி! உனது குழந்தைகள் யாங்கள்! இனி எங்கட்கு ஒரு குறையும் இல்லை என்று, இன்பக் கண்ணீரை இரைத்தனர். பயனுள இச் செய்தியை, எவரும் அறியப் பரம்பினர்.

தேவ தேவி தீர்ப்பளிப்பா எாமே! வாழையைச் சேவிக்க, அமக்கு இப்படி ஒரு வாய்ப்பா என்று. உணர்ந்த ஊர்மக்கள் உள்ளம் உருகியது. என்று வரும் வெள்ளி யென்று, எவர் உள்ளமும், ஒவ்வொரு நேரமும் துள்ளியது.

போஜு மன்னர், ஆரம்பத்தி விருந்து செய்தியை அறிந் திருந்தார். பாமரர் குரலை யடக்கப் பாடுபல பட்டார். வித்தக அமைதி வினையவில்லை. கலங்கி நின்றதுதான் கண்டபயன்.

உரிய நாளும் வந்தது. அங்பிகை ஆலயத்தில் அளவிலாத மக்கள். அரசர் பிரானும் வந்துளர்.

வரையறுத்த நேரம் வந்தது. புலவர்கள் இருவரும், அருமையாக வாதத்தை ஆரம்பித்தனர். வாக்களித்தபை, அங்பிகை, தனித்த ஒரு பீடத்தின்மேல் வந்து தங்கினன். எவரும் தேவியை அறிந்திலர். புலவர்கள்மட்டும் புரிந்து கொண்டனர். புளகிதம் எய்தினர்.

இரண்டு மணிக்கும், வளமான வாதம் வளர்ந்து. எம் பிராட்டி, தீர்ப்பளிக்க எழுந்தாள்.

---

கடல்சீங்தி சேர்ந்தார்பேரல் காண்முத்தி கண்டோர்,  
உடல்நல்த்தை எண்ணிடுயர்வொருக்கம் தள்ளாரே.

‘குனிட்சினாடி’ என்று ஆரம்பித்தாள். தாழ்ந்தாள் உயர்ந்தாள் தண்டி, என்று, அவ்வாக்கு இருபொருள்பட இருந்தது.

தண்டிதான் உயர்ந்தவர் என்று சொல்ல வேண்டும் என்று எதிர் பார்த்திருந்த காளிதாசர், என்னதான் சொல்கிறான் எம் அன்னை யென்று, புனித வாசகத்தை முடிக்கிறவரை பொறுத்திருக்கலாம். ஜீவ சுபாவும் அதற்கு இடம் தாவில்லை. ஆத்திரம் கொண்டார், கனகன என்று மனம் கணன்றது.

அடி பயன் இலாதவளோ! என்று ஒரு சூலோகத்தை ஆரம்பித்தார்.

முகா! முகா!! முகா!!! என்று, அவரையும் முந்திக்குறினள் முதல்வி.

அவ்வளவில், தங்குதடை இல்லாத காளிதாசர் வாக்கு, தடைப்பட்டது. ஊழையே யாயிளார், நாணிக் கேரணி அவர் உடல் நடுங்கியது.

முதன்மை பெற்ற அவர் திருவாய் மூடாதேல், அம்பா! உன் கோயில்கள் அழியட்டும்; வழிபடுவார் ஒழியட்டும் என்று உரைத்தாரே ஆனால், பயனுள அவர்வாக்கு அப்படியே பலிக்குமே? அதனால் உயிர்கள் அவதி யடையுமே என்று உணர்ந்த அருளிறைவி, கவிமழை பொழியும் அக் காள மேகத்தை, ஊழையாக்கி உருக்கரந்தாள்.

தண்டி யாசிரியர் உள்ளம், இதுகண்டு தடுமாறியது. ஜீயோ! என் ஒருவனுல் அலவலவா காளிதாசர்க்கு இக்கதி! ஜீயோ! ஜீயோ! என் பாவும் என்று திரும்? எப்படி ஒழியும் என்று அலறினார். ஒவென்று இரோந்து ஒடினார். அவர் எங்குச் சென்றார் என்பதை, இதுவரை எவரும் அறிந்து உரைத்திலர்.

---

செல்வமுளர் நட்டு சிதைவா திருக்குமெனில்,

பல்வகையு நன்மை, அதற்கு பலிக்கும்ரோ..

பாமர் என்ற பெயர்க்கு ஏற்ப, பகுத்தறிவை இழந்தோம், மோசமான நம் செயலால், உயர்க்கு மகாகவி ஊமை யாயினார், என்ஜே பாவம் என்று, குடிகள் ஏங்கினர்.

போஜர் இச்சம்பவம் கண்டு பொருமினார். என்ன செய்வது? எவர்க்கும் ஒன்றுமே தோன்றவில்லையே! மயங்கிக்கிடந்தது மன்னர் மனம்.

ஷாக்களித்த கனக வழி வியை, சியதியில்லா சொற்களால் நின்தித்தேன. அதனால் ஊமை ஆயினேன் என்று, உணர்ந்த காளிதாசர் உள்ளம் உடைந்தது.

இனி என்னுல் எவர்க்கும் பயன் இல்லை. இறைவியைத் துதிக்கவும் வழியில்லை. இங்கிலையில், எவர்க்கேளும் பாரமாக இருக்க நேரும். இப்படி உயிர் வாழ்பவரை, பொறுக்க மாட்டானே பூதேவி என்று எண்ணிரி மனம் கண்ணினார்.

தனி அமர்ந்தார். குணாடவினியை மேல் எழுப்பினார். பீரமரங்திரம் பேதிதத்து. வெளிப்பட்ட ஆண்மா, விண்ணில் இருந்து விசம்பியது. இதே நிலையில், உருண்டு பல ஆண்டுகள் கூடின. இது பத்தாம் நூற்றுண்டு வரலாறு.

\* \* \* \* \*

சிவத்தலம் ஆயிரத்தெட்டு; அவைகளுள் சிறந்தது நூற்றெட்டு. அவைகளிற் பயன்மிகத தருவது பதினாறு, பதினாறு. காசியும் காஞ்சியும் கம்பீரமானவை.

நலஞ் சிறாத மேலோர், ‘நகரோடு காஞ்சி’ என்று, நா நயம் தோன்ற நவின்றுள்ளர்.

எச்சமயத்தார்க்கும் தாயகம். எம்மொழி யாளர்க்கும் இருப்பிடம். பல்லவ மன்னா தலைநகரான அக் காஞ்சியில், பீடு பெற்றுள்ளது காம கோடு பிடம்.

---

நட்டார் குணக்கேடர் ஆனலும், சான்ஸூர் விட்டிடா தன்னுடைத், தாழ்விரும்பிக் காப்பாடே.

: கருணை பெருகிய பூநி காமாட்சியார், இங்கு எழுங்கருளி இருக்கிறார். கா - கலைகள் : மா - திருமகள் ; . காலை மாவைக் கணகளாக கொண்ட அத் தேவியின ஆலயத்தைச் சூழ்ந்து, முதிர்தரு முனிவர்கள், யூகம் மிகுந்த யோகியர், சித்தம் களிந்த சித்தர்கள், புனிதம் விறைந்த பூச்சா முதலினேர், சிறந்த தவம் செய்கினறனர். அவர்களுள் ஒரு ஊழையும் இருந்தார். அவரும் ஒரு யோகி: தகவுடைய காமாட்சிதாசர்.

\* \* \* \* \*

அம்பிகையின் அருள் விளொயாடல்கட்கு, அளவே இல்லை. அவைகள், ஓவ்வொரு நாளும் அகத்திலும் புறத்திலும் அனுபவம் ஆகும். இறுதி விளொயாடல ஒன்று, எவரும் என்றும் எண்ணத் தகுவது. அது, தேவி யுவதியரக வருவது; நகைகாட்டிக் கண்சிமிட்டும் நாடகம். வரும் வரத சிவையை, தாய்மையிற் காண்பவர் வரழ்வர். அங்களும் இன்றி, காமக் கனல் பற்றும் கயமை பிறந்தால், அந்தோ! அவர்கள் கதி அதோகதி தான். இப்படி விகழ்ந்த வரலாறுகள் எண்ணிறந்தன.

\* \* \* \* \*

இதோ வருகிறுள் எம்பெருமாட்டி. கண்டார் மனம் கவரும் கட்டமுகுத திருமேனியளான அத்தேவி, அவகிருந்த யோகிகளை அணுகின்னன். சித்தர்களை யடைஞ்தாள். முனிவர்களின் முன் விண்ணருள். வாயைத் திறவுங்கள்; வாய்த் தம்பலத்தை வழங்குகிறேன் என்றாள், அநை வரதாம்பிகை.

சீ பிரஸ்தை என்றார் சிலர். துங்கை யென்று தூரம் போயினார் பலர்.

ஊழை யோகிமுன் உழை விண்ணருள். வாயைத்திற என்றாள். முன்னைய புண்ணியம் முன்வந்து உதவ. இதயத்தில் தேவியை

எற்பார் குறிப்பறிந்து கொழுமுன் சபவராய்

நோற்பார் தவம்பெரிதே, என்பார்கள் நூலோரே.

காங்கியபடி, ஆன்று வாய் திறங்தார் அவர். கொங்பளித்ததம்பலம், குபுக் என்று வாயில் குதித்தது. விழுந்த தம்பலத்தை, அம் முனிவர் விழுங்கினர்.

ஆ ! என்ன மணம் ! என்ன சுவை ! என்ன இன்பம் ! அட்டா ! அட்டா ! ஆ ! ஆ !!

வானம் பளிச்சென்று மின்னியது. அவ்வொளி நடுஞில், அருளார் பசுமைத் திருமேனி அம்பிகை.

கண்டார் மூகர். தொழுத கைகள் தலைமேல் ஏறின. துஞும்பு கண்ணீருள் மூழ்கினர்.

அம்பா ! அம்பா ! என்று, ஆர்வம் கொண்டு அலறிஞர். பெருகி உவகை பிறந்தது. அதே அமயம், அவர் திருவாயிலிருந்து, ஒரு சௌலாகம் துள்ளி விளையாடித் தோன்றியது.

அதனபின். மழைப் பெருக்கைப்போல், பளபள என்று அவர் திருவாய் பாட ஆரம்பித்தது. பாதாதிகேசம், கேசாதி பாதம் தரிசித்துப் பாடியவர் பாடிக் கொண்டே இருக்கிறார். பரதேவதையின் புன்னகையைப் பத்துப் பத்தாகப் பாடுகிறார். திருவடிகள் தரும் தெய்வ அருளை, பக்தியொடு நூறு கவி களாகப் பாடினார்.

நுவலரும் ஆரியை நூறு : நுட்பத் துதி நூறு : நுளித்த அருள் நூறு என்றெல்லாம் அவா பாடிய அருள் நூல், மூக பழுச்சதி எனும் பேருள பெயரைப் பெற்றது.

வளமாகப் பாடியிருந்த காளிதாசனர், அன்று தேவி வாய் மூடச் செய்தாள். என்னை என்ன செய்தாலும், விமலதேவி ! நினைவேன அல்லேன் என்று, அவர் கச்சியில் ஊழையாக வந்து அவதரித்தார். முன் பிறப்பின் உணரவுடன், முதல் வியைக் கண்ணிய மனதத்தில் எண்ணி யிருந்தார்.

---

அறிவால் பகைப்புலனை, அன்றே அழித்தால்,  
செறிவான் வாழ்வு சிறந்துவரும் நிச்சயமே.

அழித்த அன்னை அணைப்பதுபேல், மறங்கருளையால் அன்று மடக்கிய தாய், இன்று அறக்கருளை பாடல் காட்டி, வாச்கு வள்ளதை வழங்கினள். இப்படி யெல்லாம் எண்ணிச் சுலகம் இன்பம் கொண்டது.

மூக பஞ்சசதியின் ஒவ்வொரு பகுதியிலும், ஒங்காரியின் ஊங்காரம், என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இப்படியே தேவியை, பலகாலம் வரை எண்ணியும் ஏத்தியும் இருந்த மூக மகாகவி, ஒரு காலத்தில் காமகோடி பீடாதிபதியாயும் இருந்தார் என்று, குறிப்பாக வரலாறு கூறுகின்ற பலருள்ள. பஞ்சத்தியில் இரு பகுதிகளை, கோவை, கவியரசு, கடேச கவுண்டர் அவர்கள், கொழுவிய தமிழில் மொழி பெயர்த்துளர்.

வாழ்க மூக மகாகவி !  
வளர் எங்கள் வாழை அருள் !

ஓம்

---

## பரமனும், பக்தரும்

[ஆ. கி. ரங்கராஜன்]

தாய்க்குக் குழந்தைகள் மீது எவ்வளவு பாசமோ, அவ்வளவு பாசம், பரமனுக்கு பக்தர்மீது உண்டு. ஏனெனில், பக்தர்கள் பரமனின் குழந்தைகளேயாம். ஆதலின், பக்தர்கள் எங்கிருப்பினும், எங்கிருந்து தனையை நினைப்பினும், அங்கிருந்துவாரே அப்படியே அவர்கட்குத் திருவருள் பாலிக்கின்றன.

தந்தை தன் மகளை எவ்வாறு திருத்துகின்றன. அவ்வாரே பரமனும், பக்தர்களிடம் காலநும் குறைபாடுகளை விவர்த்தித்து ஆதாரிக்கின்றன. இது அவன் கடமையாகிறது. ஏனெனில், பரமன், அகில சராசரங்கள் அணைத்தையும் படைத்

---

மன்னர் விழைவதனை மற்றவர்கள் தாம்விரும்பல், என்றும் இடையூறு; ஈதென்னணல் நன்மையதே.

தவணுதலின், அனைத்திற்கும் தந்தையாவன். ஒரு குடும்பத்தை விர்வகிப்பவன், : தலையனுக் கிருப்பவன் தந்தையே என்பது பேசல், அகில உலகினொயும் விர்வகிப்பதனால் பரமன் தந்தையாகிறான்.

“இதைத் தாயுமானார் கூறுகின்றார். ‘உலகம் இயங்குவதற்கு, நிலம், நீர், தி, காற்று, வெளி முதலான ஓங்கு வகைப் படும் பூதப் பொருள்களை வகுத்தனோ (பஸ்டத்தனோ)! அதோடு சின்று விடவில்லை. மக்களுக்கு மேலும் உதவுவதற்கென அங்களை அடையாதனாவாகிய பல்வேறு பொருள்களை உண்டாக்கினோ! இவ்வளவும் செய்த நீ, இவற்றை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு, உய்வதற்கென ஆருவது அறிவாகிய பகுத்தறிவு எனும் நல்லறிவையும் ஏற்படுத்தினோ! ஆஹா! உன்னுடைய கருணை தான் என்ன! மேலும் அந்த அறிவு மட்டும் இருந்தால் போதாதென என்னை, அனைத்தையும் கற்றுணர்வதற்கென உலகில், பல பெரியோர்களாக அவதரித்துப் பெரும் நீதி நூல்களை எல்லாம் அளித்தனோ!

“மாந்தர்கள் உலகின் பற்பல பாகங்களில் தனித்தும், ஒன்று சேர்ந்தும், சிதோஷனைப் பருவ சிலைகட்டு ஏற்றவாறும் வாழ்வராதலின், அதாந்த இடங்களுக் கேற்ப, அவரவர்கள் உணரை நினைந்து வழிபடக் கருதி, சைவம், வைஷ்ணவம் முதலாகிய எண்ணாற்ற சமய (மத)ங்களை உண்டாக்கினோ

“இப்படிச் செய்த பினானும், இச் சமய (மத)ங்களால் சண்டைகளேற்பட்டு அதனால் பக்தியில் வழிதவறி விடுவாரோ என்ற ஐயத்தால் சி எத்தகைய (சமய)பேதங்களும் அற்றவன் : பல நாம ரூபங்களாக விளங்குபவன் என்பதை அனைவரும் உணரவும், தகராறினரி மாந்தர் மேன்மையுற, சமய (மத)ங்க

வளர்த்தாரை நாம்கடிக்கும்; வாழுணவை காந்திலிரேல்;  
இனைத்த உறவினரைக், காத்திலிரேல ஏதமரோ

வெள்லறம் கடந்து விற்கும் மோன சமரச நிலையையும் உண்டாக்கினா.

‘மோனமென்பது ஞான வரம்பு’

—கொன்றை வேந்தன்

‘அமைறியும் அடக்கமும் ஆளந்தம் தருமே’

‘மொனம் கல்க நான்றி’

ஆதவின், இவ்வளவும் நியே செய்தனை என்று கூறிய தாயுமானுர், மேற்கொண்டும் கூறுவதைப் பார்ப்போம்.

‘உனை நான் அனுகவும் தன் அருள் வகுக்க விலையோ?’ என வினவுகிறார். அதாவது ‘அதனையும் ஏற்படுத்தி உள்ளனை’ என்று கூறுவதை, கேள்வி கேட்பதுபோல கூறுகின்றார். எப்படி எனில்,

தந்தை (ஏதோ ஒரு காரணமாக) வெளியூர் செல்கிறார். குழங்கை வேறெருருவருடன் அதே ஊருக்குச் சென்று, முன்னதாகவே திரும்பி விடுகிறது. தந்தை திரும்பி வந்தபின், குழங்கையும் ஊருக்கு வந்ததென்பதைக் கேள்விப்பட்டு, குழங்கையைப் பார்த்து, ‘நீ வந்தது தெரிந்திருந்தால், நான் உனை வந்து பார்த்திருப்பேனே!’ உனக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொடுத்திருப்பேனே! என்கிறா. குழங்கை சிரித்து, ‘இப்போது மட்டும் வாங்கிக் கொண்டு வரவில்லையோ?’ என்று கூறித் தந்தை தனக்கென வாங்கி வந்திருக்கும் பொருள்களை கட்டிக் காட்டுகிறது. இது போல்வதே தாயுமானுர் பரமனிடம் விடுக்கும் வினா.

மேற்கொண்டு, அவர் பரமனிக் குறிப்பிடுவதைப் பார்ப்போம். பொய் வளரு நெஞ்சினர்கள் கானுத காக்கியே!

மறைத்தாலும் தீமை, மலரும் பழியாய்;

நிறைபலகண் அம்பாகி, நீண்டறியும் கண்டாயே.

ஈன்கிறூர். அதாவது தந்தை எவ்வளவுதான் கருணையுள்ள வராக இருந்தாலும் தன்னை மதியாத புதல்வளைக் காணவும் கசியார். ஆனால் போல்,

‘தெய்வம் என்பது பொய்! இயற்கையே உலகை நடத்து கிறது. ஏம் நம் இஷ்டம்போல் தான் நடக்க வேண்டும்’ என்னும் மோர் எண்ணாம் வளரும் இதயம் உடையவர்கள், (அவர்கள் திருக்கீழும் வரை) காண இயலாத தகைமை உடையவனே! என்கிறூர். ‘இதையேதான் ஸ்ரீ அபிராஹி பட்டரும், ‘பொய் வந்த நெஞ்சில் புகவறியா மடப் பூங்குறிலே!’ எனக் கூறுகின்றார்.

ஆனால் ‘பொய்யிலா மெய்யரறிவிற் போதபரி ழரண அகண்டதா காரமாய்ப் போக்கு வரவற்ற பொருளே!’ என்பது தாயுமானுரின் அறிவிப்பு!

அதாவது அன்புக் குழந்தைகளாகிய பகதார்களின் அறி வில், இறைத் தன்மையை உண்மை யெனவே நம்பி உறுதி யுடன் தொண்டு புரியும் தீவிர்களின் உள்ளத்தில் ஞானங்கிலை நிறைவுறுக்கபடி, எங்கு கோக்கிலூம் தன்மயமாய் நினரு வேறி டம் அகலாத வண்ணம், ஆளந்தத்தை அளிக்கின்ற பொருளே! என்று ஆளந்தக் கணி நடனமிடுகிறார். இவ்வாறு மிகப்பெரும் ஞானியாகிய தாயுமானா பாடும்பாடல் இதோ வருகிறது.

‘ஐவகை எழும்பூத மாதிரை வகுத்து.) அநனுள்

அசர் சடி பேதமான

யாவுவயும் வகுத்து, நல்லறிவையும் வகுத்து, மறை  
யாநி நூலையும் வகுத்து,

பாவடின்யம் என்பதுபெரிப் எனபார் பழந்துறைகள்,  
ஊவறிந்த கலைமறந்து நல்கெங்கல மெல்லுவதே.

கைவ முதலா யளவிற் சமயமும் வருத்து, யறை  
 சமயம் கடந்த மேன  
 சமயம் வருத்த நி. உன்னை நான் அனுகவும்  
 தன் அருள் வருக்க விளையோ ?  
 பொய்வளரு தெஞ்சினர்கள் காலூத காட்சியே !  
 போய்மிலா மேய்ய ரநிலிற்  
 போதபரி பூரண அகண்டுதா காரமாய்ப்  
 போக்கு வரவற்ற போருனே !  
 தெய்வ யறை முடிவான பிரணை சொருசியே !  
 சித்தாந்த முத்தி முதலே !  
 சிர்கிரி யினங்க வரு தகவினு முர்த்தியே !  
 சின்மயா ஏந்த குருவே !

இதைக் கருதுங்கால் பரமன் தன் சூழந்தைகளாகிய பக்தர்  
 களை என்றென்றும் கைவிடாது காத்தருஞ்சுபவன், என்பது  
 நமக்குப் புலனுக்கிணறது அல்லவா ?

---

கைவ வைஷ்ணவ சமரசம் 5.

### குருட்டுப் பகவின் குரல் (அனபன)

பொழுது விடிகிறது. பக்கள் புறப்படுகின்றன. பரவிய  
 வெளி முழுதும் பக்கமை மயம். மந்தையாக வந்த பக்கள்,  
 மண்படாதபடி, அழுகிய புந்களை மேயும் அருமையே அருமை..  
 வாழ்க்கையில் ஆலவப்போல் இரு எஜும் அரிய பழமொழி,  
 பெருகிய இந்த அனுபவம் கொண்டு பிறந்ததுதான்.

வாய்ரா மென்று வயிறு கிரைந்ததும், அவைகள் பயனுள்  
 கிரைப் பருகுகின்றன.

---

உலையரிசி நற்பத்தை ஓரகப்பை கொண்டறிவர்  
 விளைசெய்கிலைக் கொண்டிடவர்தம் கேர்மையுணர்ஸ் திடலாமே.

மாலீஸ் கேரம், மேய விட்டவன் பின்வர, அவ்வகச் புகவிடமான ஊருள் புகுகிள்ளன. அவ்வளவில், தம் இளிய கன்று களின் மேல் சினைவு எழுகிறது. அதனால், கம்பீரமாக விழிர்ந்து, அம்மா ! என்று கணக்கின்றன.

கோக்கருடன் கூடி வருகிறது ஒரு குருட்டுப் பசு ; கன்று ஒன்றைக்கூட அது கண்டது இல்லை ; தானும் ஈன்றது இல்லை.

அபபடி யிருந்தும், கணத்த பசுக்களின சூரைக் கேட்டு, தானும் அம்மா என்று கணிதத்து. புளித பசுக்களின் கலைப் பிற்குப் பெற்றுள உண்டு. காரணம் இல்லாமலே குருட்டுப் பசு கணிதத்து ஏன்?

விதையுள் அடங்கிய விருட்சம் போல, இச் சிறு சம்பவத் துள் அரிய பல தத்துவங்கள் அடங்கி இருக்கின்றன. அவை கணா, அவரவர் மனவிலைக்குத் தக்கபடி அறிந்து சுவைக்கலாம்.

ஆனாலே யார்கள், இதனை ஒருநாள் அனுபவம் கொள்ளு அளந்தார். ஐயோ என்று அலறினார்.

கதிரவன் உதித்ததும் கண்திறக்கும் மக்கள், பகல் முழுதும், பொருள் தேடும் முயற்சியில் படபடக்கின்றனர். மாலீஸ் யில் பரிதி மறைந்ததும், போகமே எண்ணிப் பொங்குகின்றனர். விழுவிக்கு இரைத்த ஸீபோல், இவர்கள் வாழ்க்கை இப்படியே விழுகிப் போகிறதே.

ஆண்டவனோ ! ஆன்மாக்கள் நின் அடிமைகள். உலகம் முழுதும் உனது உடைமை. அடிமை ஆன்மா, உனது உழை மையைக் கவர, விழுந்துத்து இப்படி வேதனைப் படுவது ஏன்?

எந்த எந்த அடிமைக்கு, என்ன என்ன உடைமை, எந்த எந்த அளவில் அளிக்க வேண்டும் என்று உன் திருவுள்ளாம் அறியுமே ! அதனை உணராமல், ஆவல் மிகுதியால் அங்க வாய்க்கும் ஆன்மவாககம், ஆகாயியத்தைப் பெருக்கும் இந்த அளியாயத்தை எண்ணும் போதே மனம் இடுகிறதே !

---

கண்ணினுற் கண்டதையும் எண்ணியுரை காட்சியினார் புண்ணியர்கள் ; அன்னவரைப் போற்றல் புனிதமரோ.

வறட்டுத் தணமான குழிலிலையை மறந்து, உன் பொன்னார் திருவடிகளை, என்றும் மேலோர் எண்ணுகின்றனர். அதன் பயனாக, அவர்கள் புனித முத்தி யுலகிற் புகுஞ்சளார். தாங் பெற்ற பேற்றைப் பிறரும் பெற, அரிய தம் அனுபவங்களை அருளொடு பெரிதும் அருளியுளர். அவைகள், குதூகவிதத் பசுக்கள் கொடுத்த குரல்களோபோல உள். அதை உணரும் ஆர்வம் இல்லாமல, பொல்லா அடியேன் புறம் போகிறேன் மேன மேலும் புத்தில போய்க் கொண்டே இருக்கிறேன் :

அதுதானு ! குருட்டுப் பசுவைப்போல், கோடி கோடியான சொற்களைக் கொட்டிக் கொண்டே இருக்கிறேன். உலக மயவில் உறவு மிகுந்து, அதன் பயனாக அழுங்குகிறேன் ; அழுகையே வாழ்க்கையான அடியேற்கு, அரிய பின் திருவடியில் ஆன்பு உதிக்குமாறு அருளாயா ?

“தாராய் உடையாய ! அடியேற(கு) உனதாள இளையன்பு பேரா உலகம் புக்கார் அடியார் ; புறமே போங்கேன யான ! ஆரா மிஹில்க்கக், குருட்டா மிலைத்தாங்கு(கு.) உனதாள இளை [அன்புக்கு ஆரா அடியேன, அயலே மயலுகொண்டு] அழுகேனே !”

[பேரா - (கலந்த பின்) திரும்பாத. ஊர் ஆ - ஊர்பபச. மிஹிலுத்தாங்கு - கணைத்ததுபோல. ஆரா - நான் யார்? எவனுக.]

ஆனுடையடிகள், தம் திருவாசகத்தில இப்படிப் புதநிக கதறிப் பாடுகிறார்.

எல்ந் சிறந்த இந்த அனுபவம், ஒருநாள் நம்மாழ்வாரும் கண்டதுதான்.

---

நண்பர்களே மறையதுனை நூடறியச் செய்வரெனில்,  
கண்ணில் கயவர்மனம் காக்க இயல்வதுவோ.

“ மைப்படி மேனியும், செந்தா மரைக்கண்ணும், வைதிகரே  
மெய்ப்படி யால் உன் திருவடி குடும் தகைமையினுர் :  
எப்படி ஊரா மிலைக்கக் குருட்டா மிலைக்கும் எனும்  
அப்படி யானும் சொன்னேன் ! அடியேன் மற்று  
[யாதெனபனே !”

கண்டார் கண் குளிர்விக்கும் லீலமேக மேனியையும், செந்தாமழூரக் கண்களையும், மாபெரும் திருவடி மலர்களையும்,  
வைதிக மேலோர் உள்ளம் கொண்டு உருகும் தகுதிய ராயுளர்.  
வயிறு விநீங்கு மகிழ்ந்து கணைக்கும் பசுக்களைப்போல், அனுபவ  
ஞானிகளான அவர்களது திருவாய் மொழிகள், சத்திய  
நித்திய சாந்த அனுபவம். குருட்டுப் பசுவின் குரல் போல்,  
கடையான அடியேனும் கணைக்கின்றேனே ! இந்த உவமை  
யல்லாது, இதை வேறு எப்படிச் சொல்வது தெரியவில்லையே  
என்பது, இதன் பொருள்.

ஆனாடைய யடிகளும் நம்மாழ்வாரும் அனுபூதிமானங்களாதவின், எவர் மனமும் நோகாதபடி, பிறர் பரிபவங்களைக்  
குறிப்பாகத் தம் சிலைபோல் கூறுகின்றனர். அவர்களது  
உவமை, பொருளாலும் சொற்களாலும் பொருந்தியுள். இந்த  
ஒன்றுதலை உணராமல், அடாடா ! ஒருவர் கருத்தை ஒருவர்  
திருடியுள். முந்தியவர் கருத்தைப் பிந்தியவர் திருடி யிருப்பர்  
எனறி குருட்டுப் பசுவைப்போல் குரல் கொடுத்து, சிறக்கத்  
தெய்வத்தைச் சிந்தியாமல், கால ஆயவு செய்து புறம் போவ்வா  
ரெக், கடவுள் பெருமானதான் காப்பாற்ற வேண்டும்.

ஆடைகளால் வீணே அலங்கரித்துக் கொள்வார்போல்,  
மேடை முழுக்கெழுப்பும் மேதையரும் உள்ளனரே.

## NAM—DIVINE.

The annual wave of Rama-Dhwani swept over the Tamil Nad as heretofore, declaring the triumph of man over creation. From the children of primary schools at Negapatam to the resounding halls of music at the capital city, from the divine worship of Sri Kothandaram over the spacious roads winding through the hills of Chingleput to the embankments of the lake at Madurantakam, all was Ram-Nam. The glory of that sacred sound symbol has been expounded by Saint Thyagaraja, the apostle of Rama Bhakti as the concordance of Sankara Narayana, the combination of the vitality of the two forms of Divinity as the Mother and Father of all creation. The divine sounds of Sabda-brahma may be recognised in the Bhajana halls of Bhakti :

**Narayana Narayana Jai Jai Govinda Hare !**

Aum Namasivaya, Aum Namasivaya, Hara Hara Sankara Hare, are the Father and Mother sounds of Godhead.

The Father and Mother of the Universe  
are but one and hence inseparable.

Man's conception of the Fatherhood and Motherhood of the Universe leads him to the conception of the singleness of the parents. Out of that conception is born "Rama"—"Kumara"—"Muruga"—"Krishna"—Divine sounds that help man wherever he is, for the Divine sounds are all-pervading, as Sabda Brahman. The eternity of Bhaktas revel in these divine sounds, as in the differentiated creation, *union* and *unison* are possible only in the coalescence of sounds—the Sruti of Divine Music—the Atma-anubhavam, that is of union of Jivatma and Paramatma. Glory to the Lord and to His countless devotees,

—*Thiruppugal Mani.*

இந்த வருட சந்தாத் தொகை மூன்றையும், தயவு செய்து  
உடனே அனுப்பவும்.

பிரமணைத்தான் கொண்டுதெத்தாய் ! பிரணவத்தின்  
 பொருளானும் ! பிறைமா கங்கை  
 திருமுடிக்கண் அணியுமுக்கண் கடவுளுக்கும்  
 உபதேசம் செய்தாய் ! இந்தரன்  
 பறுவரமில் நிக்கியருந் துறக்கமளித்  
 தாய், விபுதர் பதியே ! யார்க்கும்  
 குருகுகளென்ன(று) அணிமறைகள் குயிலும்வணம்,  
 எனக்கும் அருள் குயிற்றெண் ஞபோ !



# Coffee

Ours for Quality

RAW ROAST OR GROUND  
GANESH & CO., (MADRAS) LTD. MADRAS.

நம்பிக்கைக்கும் நான்யத்திற்கும் உங்கள்  
நன்மதிப்புப் பெற்ற நகை வியாபாரிகள்.

சுவர்ண மாளிகை

A. S. S. M. சோமசுந்தரம் செட்டியார் & Co.

தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் வியாபாரம்,  
124, தெற்காவணி மூலவீதி :: மதுரை  
Tel: "FAITH" Estd: 1924. Phone: 113



குடை மார்க் பின்னியில்  
(சிறந்த கிருமி நாசினி)

தயாரிப்பாளர்:

ஸ்ரீராம் வேர் ஹவுஸ்

49, கைடன் ஹாம் ரோடு

சென்னை-3. டெலிபோன்: 2510  
விலேயோகத்தான்:

கார் சி கம்பெனி

129, மூர் தெரு

சென்னை-1. டெலிபோன்: 2058

அமிர்தவசனி சந்தாநார்க்ட்டிக் வேண்டுகோள் :

பங்குனி மாதத்துடன் உங்கள் வருட சந்தா முழுவடைகிறபடியால்,  
நடை கூர்த்து சித்திரை மாத முதல் தேதிக்கு முன்னதாகவே வருகிற  
பிலவ வருஷ சந்தாத் தொகையை அனுப்பும்படி ஞாபகப் படுத்துகிறோம்  
வி. பி. யில் அனுப்ப இயலவில்லை.

அமிர்தவசனி காரியாயம் 54, பந்த் தெரு, சென்னை-1.

Printed by V. Thirunavukarasu at the Rathnam Press (Branch)  
65, Tirupalli Street, Madras-1.

Edited & Published by S. Muthuswami, 54, Bunder Street, Madras-1.